



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,678 — FRIDAY, JUNE 4, 1954

(Published by Authority.)

## PART III — LANDS

(Separate page(s) given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices .—</b>		<b>Land Sales by the Settlement Officers :—</b>	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
<b>Land Sales by the Government Agents .—</b>		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	861
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	857
North-Central Province	—	Land Redemption Notices	858
Province of Uva	—	Miscellaneous Land Notices	862
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Application for Stage Carriage Permits to ply Omnibus or Hiring Car Services, &c.

PART VI published with this Issue contains Ceylon Medical Register.

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land in extent about 1 A. 0 R. 11 P., situated in Sadawakkai Adi, Vantarumulai Village, Eravur and Korala Pattus, Batticaloa District, and bounded as follows —

North by paddy fields of Masilamany and others,  
East by garden land of Masilamany and others,  
South by Weerakattu Ari;  
West by Channel from Sadawakkattu Ament,

and claimed by Alagipody Pakiyam, wife of Sinnathamby Masilamany of Vantarumulai.

Ministry's reference No. J54 L46,  
Batticaloa Kachcheri's Reference No. LD 3438  
Colombo, May 20, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Declaration under Section 5

No. LA/7677/J/E/2652

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 2 acres out of the lands called Ratnekagederawatta *alias* Kadewatta and Kongahamulawatta, situated at Ikiriwatta Village, Paragoda Palata, Weuda Wih Hatpattuwa, Kurunegala District, and bounded as follows —

North by Ratnekagederawatta;  
East by Bogahamulawatta and the balance portion of Kongahamulawatta;  
South by V C Road and Diganewatta;  
West by V C Road to Paragoda

Ref No. J/E/2652,  
Colombo, May 19, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

LW 3790.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A strip, about 10' wide, along the Jangulla-Madulla Road and about 2/3 acre in total extent, from the land called Ketakelle Kumbura, situated in the Village of Halaba *alias* Ellegama, Gampaha Korale, Udukunda Division, Badulla District; and bounded as follows:—

North by boundary of field (Crown land adjoining);  
East by road;  
South by boundary of field;  
West by the remaining portion of the same land.

Ref No J/TW/306/53,  
Colombo, April 9, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

LW 3827.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 0 A. 0 R. 10 50 P out of the land described as lot 109 in F V P 311 (Paddy field), situated in Rannangulawa Village, Wellawaya Division, Badulla District; and bounded as follows —

North, east and west by remaining portions of the same land;  
South by lot 24 Crown—Diyakana ela;

and claimed by Mr K. Ratnam, Maligawatta, c/o Singarawatte Estate, Haldummulla.

Ref. No. J/54 L9,  
Colombo, May 7, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- (1) A portion of land in extent about 1 A 1 R. 14.4 P., called Hunukotuwa *alias* Kaduhenatshena, &c., situated in Damme Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lot 3d in F. V. P. 71.
- (2) A portion of land in extent about 5 A. 2 R. 29.6 P., called Hettigewatta, Nigahena, &c, situated in Damme Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lot 7 in F V P 71.
- (3) A portion of land in extent about 1 A 0 R. 30.8 P., called Polayalhenia *alias* Digana, situated in Damme Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lot 1 in F. V. P 71.
- (4) A portion of land in extent about 0 A. 0 R. 08 1 P., called Webodayedeniya *alias* Webodaelakumbura, situated in Dellaboda Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lot 36 in F V P. 70
- (5) A portion of land in extent about 0 A 1 R 13.6 P, called Indigahadeniya, Irawalldeninya, situated in Dellabada Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lot 35 in F V P 70
- (6) A portion of land in extent about 0 A 1 R 00 2 P, called Kapuralagetenna &c, situated in Dellabada Village. Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lot 37 in F. V. P. 70.
- (7) A portion of land in extent about 0 A 0 R 03 8 P, called Higgastennawatta *alias* Kapuralagewatta, &c, situated in Dellabada Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lots 38 and 32a in F V. P 70
- (8) A portion of land in extent about 0 A 2 R 21 1 P, called Mottuwedeniya *alias* Irawalldeninya, situated in Dellabada Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lots 32 and 32b in F V P. 70
- (9) A portion of land in extent about 2 A 1 R 22 9 P, called Batalakotuwwatta, Udumulla, &c., situated in Dellabada Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lots 4, 21 and 20 in F V P 70
- (10) A portion of land in extent about 0 A 2 R 28 4 P, called Udumullekumbura *alias* Udumulla, situated in Dellabada Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lot 10 in F V. P. 70
- (11) A portion of land in extent about 2 A 3 R 33 8 P, called Diyakatanagalahena Udahawatta, &c situated in Dellabada Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District, and described as lot 8 in F V P 70
- (12) A portion of land in extent about 1 A 1 R 20 0 P, called Raddellewatta, Nindekumburawatta, &c, situated in Galgamuwa Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lots 1, 7 and 8 in F. V. P 66
- (13) A portion of land in extent about 2 A 0 R 11 1 P, called Panagalawela, Diganewatta, &c. situated in Galgamuwa Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District, and described as lots 2 and 4 in F V P 66
- (14) A portion of land in extent about 0 A 1 R 05.6 P, called Narangahaowita, situated in Galgamuwa Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lot 22 in F. V. P 66
- (15) A portion of land in extent about 0 A. 0 R 12 9 P, called Paranawatta, Raigamagewatta, &c, situated in Galgamuwa Village Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lot 16 in F V P. 66
- (16) A portion of land in extent about 1 A 1 R 10.6 P, called Midigahayalyadda, Bimmoewita, &c, situated in Galgamuwa Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District, and described as lot 17 in F V P 66
- (17) A portion of land in extent about 0 A 0 R 35 9 P., called Ambagahena, Kanattewatta and Gedarakumbura, situated in Galgamuwa Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; described as lots 16a and 17a in F. V. P 66
- (18) A portion of land in extent about 0 A 0 R 15 2 P, called Ketaliyakandewatta, situated in Galgamuwa Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lot 18 in F V. P 66
- (19) A portion of land in extent about 0 A. 0 R 03 2 P., called Lundagahawatta situated in Galgamuwa Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District, and described as lot 1x in F V P. 66.
- (20) A portion of land in extent about 0 A 0 R. 20.1 P., called Karawitagewatta. situated in Galgamuwa Village, Palle Pattu, Nawadun Korale, in Ratnapura District; and described as lot 1e in F V P 66.
- (21) A portion of land in extent about 0 A 0 R 33.2 P, called Kanattewatta, situated in Galgamuwa Village Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lot 1r in F V P 66.
- (22) A portion of land in extent about 0 A. 0 R 08.6 P. called Egodakande Irawalla. situated in Raddella Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District; and described as lot 16 in F V P 65.
- (23) A portion of land in extent about 0 A 2 R 11.4 P, called Kalugahaokanda Salayaaswedduma, situated in Raddella Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District, and described as lot 13 in F V. P 65

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

Reference J/LLD/2634/11/A. 5512,  
Colombo, April 6, 1954.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q 3647/J/HLG/426.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose :—

Description of the lands to be acquired :

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,640. Villages—Kahahena and Mabula	Names of Claimants	Extent		
					A.	R.	P.
1	Delgahawatta	Part of garden		Iddamalgodage Don Setan Wijeratno of Mabula, Waga	0	0	2 0
2	Do	Coconut garden		Lehenkaduwage Don Arnolis of Mabula	0	0	7 0
3	Do	Part of garden		Lewwandage Don Charlis of Mabula	0	0	1 5
4	Hikgahawatta	Garden		Iddamalgodage Don Karunaratne of Kuruwita, I. D. Podinona of Dehiowita, I. D. Gunaratne (address not known, I. D. Weerasena, I. D. Emanona and I. D. Punchedinona, all of Mabula	0	0	3 7
5	Delgahawatta	Rubber garden		Lihinikaduwage Don Brampy, L. D. Jacolis, L. D. Priyadasa, L. D. Ariyapala, L. D. Podinona, L. D. Yasohamy and H. Dona Bastanahamy, all of Mabula	0	0	9 1
6	Hikgahawatta	Garden		Iddamalgodage Don Girigoris, I. D. Charlis and I. D. Katanona, all of Mabula, and I. D. Mary Nona of Angamuwa	0	0	5 7
7	Delgahawatta	do.		Lihinikaduwage Don Suwaris of Mabula	0	0	1 8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on August 2, 1954, at 9 30 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 19, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, May 29, 1954.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q 4615/J/IF/238/53

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired .

Lot	Name of Land	Description	Preliminary Plan No. A 3,648 Village—Mukalangamuwa	Names of the Claimants	Extent		
					A.	R.	P.
1.	Dadayakkaramudiyanselage Kurunduwatta	Coconut garden		Mrs. P. D. Richard Panditharatne of Seeduwa	0	0	11 0
2	Gorakagahawatta	Coconut garden and a temporary house		K. M. de Silva of Mukalangamuwa, Seeduwa	0	0	20 0
3	Jawatta	Cinnamon and coconut garden		Muttukudaaratchige Don Wassim-appuhamy of Seeduwa	0	0	22 5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on July 26, 1954, at 9 30 a m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 12, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, May 29, 1954

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q 4467/J/LG/2763

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired .

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,655 Village—Watarappola, Galkissa	Name of Claimant	Extent		
					A.	R.	P.
1	Kahatagahawatta, assessment No 42, Sumanarama Road	Coconut garden		Barnes de Silva of Sumanarama Road, Mt Lavinia	0	0	21 9
2	Path	Path		ditto and Crown	0	0	1 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on July 28, 1954, at 11 a m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 14, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, May 29, 1954

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q 4177/J/HLG/1950.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kajugahawatta	Cinnamon garden	Pathirage Don William Perera Gunaratne of Tunbowila, Pilyandala	0	1	14 1
2	Do	do.	Liyanga Dona Adhine of Bokundara, Pilyandala	1	2	28.7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on July 26, 1954, at 2 30 p m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 12, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, May 29, 1954

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent

LH 369.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a road connecting Hill Street and Marikkar Street, Kalutara, to wit —

Preliminary plan No. A 2,004. Village—Kuda Heenatiyangala (within the U C limits of Kalutara)

Lot	Name of Land	Description	Extent		
			A	R	P
1	Mullawatta, part of assessment No 38, Marikkar Street	Garden contains 1 coconut tree 10 years and 2 plantain bushes 1 year, said to be owned by S M Jabir of Beuwala, and M Abdul Magid of Kuda Heenatiyangala	0	0	1.3
2	Mullawatta, part of assessment No 39, Marikkar Street	Garden contains 1 coconut tree 30 years, 1 coconut plant, 4 jak, 1 lime, 1 vevalu, 68 rubber 5 arecanut and 1 kadju trees 3 years, 9 arecanut, 4 mango and 1 kottamba trees 8 years, 12 plantain bushes and 1 breadfruit tree 1 year, said to be owned by W M M Buhari, W M Hussam W M Kajjaumma, W M. Musimancheriva and L Omardeen, all of Kuda Heenatiyangala	0	1	5 6
3	Mullawatta, part of assessment No 40, Marikkar Street	Garden contains 3 coconut, 1 waldel, 1 mango, 1 domba and 1 dawata trees 30 years, 10 coconut, 3 kenda and 1 ratagoraka trees 10 years, 48 arecanut, 4 govaka, 4 rukattana and 4 godapara trees 20 years, 1 mulla, 8 coconut, 1 karabu trees and 1 betel creeper 5 years, 2 lime trees and 1 coffee plant 3 years, 3 kutul, 1 breadfruit, 1 lovi, 1 mulla and 6 Mango trees 15 years, and 2 plantain bushes 1 year, said to be owned by M A Saigo Ismail, A L M Abdul Cader Sinnalebbe Kajjaumma, Sinnalebbe Mamulah, M L M Abdul Aziz, M L M Pakumma, O L M Macoodu, O M Abdul Cairum and A M. Subhdeen, all of Kuda Heenatiyangala	0	0	35.7
4	Mullawatta, part of assessment No 44, Marikkar Street	Garden contains 1 jak tree 25 years, 8 coconut and 10 arecanut trees 10 years, 4 rubber trees 15 years, 8 rubber trees 8 years, 1 limo and 1 jambu trees 5 years and a masonry wall enclosure, said to be owned by S I Abdul Jahel, S I Abdul Samsun, A C M Haniffa, all of Kuda Heenatiyangala	0	0	14.7
5	Do.	Garden contains 2 arecanut trees 3-10 years and 1 plantain bush 1 year, said to be owned by S I Abdul Jahel, S I Abdul Samsun, A. C M Haniffa, all of Kuda Heenatiyangala	0	0	1.4
6	Mullawatta, part of assessment No 13, Marikkar Street	Garden contains 1 coconut and 1 jak trees 30 years, 5 coconut and 1 del trees 15 years, 8 arecanut trees 5-15 years, 1 karabu tree and 1 betel creeper 5 years, said to be owned by U L Abdul Aziz of Kuda Heenatiyangala	0	0	6.0
7	Do	Garden contains 1 coconut tree 30 years, 16 arecanut trees 5-8 years, 1 karabu, 1 mamudu and 1 rambutan trees 5 years, said to be owned by U L. Abdul Aziz of Kuda Heenatiyangala	0	0	2.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kalutara Kachcheri, on July 14, 1954, at 10 a m and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, May 26, 1954

A. E. GOSWAMY MOFAGODA,  
Assistant Government Agent

LH 447

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following land, required for a public purpose namely, for a road parallel to the Sea Beach road, Kalutara North, to wit —

Preliminary plan No A 22 Village—Desastra Kalutara (within the U C limits of Kalutara)

Lot	Name of Land	Description	Extent		
			A	R	P
28	Kottambagahawatta, part of assessment No 42, Railway Lane	Garden contains 1 coconut tree 10 years old, 6 coconut plants 1 year old, 1 madan tree and 3 kaju trees 5 years old and claimed by K. Martheis Fernando of Kalutara North	0	0	8 2
29	Kottambagahawatta, part of assessment No. 50, Railway Lane	Garden contains 13 coconut trees from 10-30 years old, 5 coconut plants 1 year old, 2 lunumidella trees 2 years old and 1 kohomba tree 10 years old and claimed by K Charis Fernando and K Carolis Fernando, both of Kalutara North	0	0	15 5
30	Do	Garden contains 2 coconut plants 6 months old, 2 lunumidella trees 2 years old and 1 kon tree 20 years old and claimed by K Charis Fernando and K Carolis Fernando, both of Kalutara North	0	0	1 5
31	Kottambagahawatta, part of assessment No 49, Railway Lane	Garden contains 1 rubber tree 5 years old and 3 coconut plants 2-7 years old and claimed by G Jams Fernando, G Selostina Fernando and G Joni Fernando, all of Kalutara North	0	0	4 4

Lot	Name of Land	Description	Extent		
			A.	R.	P.
32	Kottabagahawatta, part of assessment No 53, Railway Line	Garden contains 3 coconut trees from 10-30 years old and claimed by K. Romol Fernando of Kalutara North	0	0	6 6
33	Kottabagahawatta, part of assessment No 50, Railway Line	Garden contains 6 coconut trees about 15 years old and claimed by Embathanthirigo Badasingho, H S Fernando and Haramanis Silva, all of Kalutara North	0	0	6 6
34	Kottabagahawatta, part of assessment No 60, Railway Line	Garden contains 7 coconut trees about 10 years old and 1 mango tree about 10 years old and claimed by A F E Fernando of Kalutara North	0	0	12 0
35	Kottabagahawatta, part of assessment No 61, Railway Line	Garden contains 11 coconut trees about 15 years old and claimed by D. Alpinona of Kalutara North	0	0	10 4
36	Kottabagahawatta, part of assessment No 66, Railway Line	Garden contains 3 coconut trees about 10 years old and claimed by Srasin-ghage Miththanona of Kalutara North	0	0	8 2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kalutara Kachcheri, on July 7, 1954, at 10 a.m. and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, May 26, 1954

A. E. GOGERLY MORAGODA,  
Assistant Government Agent.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Notice under Section 7

Reference No. LH 1054.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Preliminary plan A 3,665 Village—Atulugama (Moor), Adikari Pattuwa, Raigam Korale, Kalutara District

Lot	Description	Name of Claimant	Extent		
			A.	R.	P.
1	Bare land (rocky)	C. P. Edirisuriya, F. P. Edirisuriya, K. D. Premadasa, all of Wewita, Bandara-gama	0	0	35 2
2	Rock contains 2 rubber trees 30 years	do.	0	2	22 7
3	Garden and rubber contains coconut, rubber and jak trees 30 years, arecanut, mango, kaju and orange trees 10 years, several plantain bushes, a permanent building, a temporary building and a pit well	do.	3	2	1 7
4	Rock	do.	0	0	8 3
			<u>4</u>	<u>1</u>	<u>27 9</u>

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Office of the D. R. O., Hoiana, on July 8, 1954, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 30, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. Claims of persons who do not send in their claims on or before June 30, 1954, will not be entertained at the inquiry.

The Kachcheri,  
Kalutara, May 25, 1954.

R. L. BALASURIYA,  
Additional Assistant Government Agent.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Notice under Section 7

Reference No. LB 2166—J/LG/2935.

I, A. T. Mahinda Silva, Additional Assistant Government Agent of the Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Preliminary plan A 1,539. Village—Polwatumodera, Weligama Korale, Matara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ambagahawatta	Waste land	Punchi Howage Nandiasappu, Punchi Hewage Samichchappu, and Punchi Howage Wijedasa, all of Ambagahawatta, Polwatumodera, Mirissa	0	0	1 7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Weligama Resthouse, on July 9, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 1, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, May 24, 1954.

A. T. MAHINDA SILVA,  
Additional Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LA 996.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

Preliminary Plan No. A 1,883. Village—Vimankamam (Part), Ward No 3—Palai Vimankamam, within the Town Council limits of Kankeasanturai

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Manankaladdy, assessment No 217. Palai Vimankamam Division, Ward No. 3	Palmyra garden contains 3 palmyra trees, 35 years	Kandappu Karthugesu, Vimankamam, Tellippalai	0	0	9.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on July 12, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 2, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Jaffna, May 25, 1954.

P. J. HUDSON,  
Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

(Please quote my reference No. in all correspondence in this connection.)

Reference No. LA/7666/J/E/2615

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—viz., for the construction of Ku/Undulgoda Government S. M. School.

Description of the land to be acquired :

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No. J/E/2615 of October 23, 1952, and published in the *Government Gazette* No. 10,469 of November 14, 1952

An extent of 1A 0R 0 2P out of the land called Pehillapitiya Kongahamulahena, situated in Indulgoda Village, Tragandahaye Korale East, Weudawilli Hatpattuwa in Kurunegala District, and surveyed and more particularly described as lot 1 in P P A 1,264

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on July 16, 1954, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 8, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of the claim should be produced before me at the time of inquiry.

Persons who do not send in written claims before the due date specified above need not appear before me at the inquiry as I will not inquire into their oral claims in the absence of written claims.

My notice under section 7 of the Act, dated July 16, 1953, is hereby cancelled.

The Kachcheri,  
Kurunegala, May 27, 1954.

SAM H SILVA,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LA 3306/J/E/1324

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
676	Madangahawatta, parts of assessment Nos. 457/207, 458, 458/211 and 458A/211, Division No. 2	Garden contains coconut and jak trees over 30 years and one thatched mud house	E. M. Charlis Appuhamy, G. H. Ebittan Nona, H. M. Edwin Appuhamy, H. M. David Appuhamy, W. E. Sahundanonona, Victor Herat Seneviratne, all of Ihalgama, Madampe, and G. H. Gunatillaka, Kudawewa	0	2	6 12
677	Madangahawatta, assessment Nos. 459 and 459B/215, Division No. 2	Garden contains 38 coconut trees over 30 years, 19 coconut trees 10-15 years, 1 jak tree 10 years, 1 breadfruit tree 10 years, 1 mango tree 20 years, 4 lime trees 5 years, 3 arecanut trees 10 years, 2 teak trees 15-30 years, 3 halmilla trees 5 years, 2 bel trees 5 years, one thatched mud and cemented house, one thatched mud kitchen, one masonry well and one thatched mud cemented latrine	S. W. Ekanayaka of Ihalgama, Madampe	0	1	25.65
678	Madangahawatta alias Mylagahawatta, assessment Nos. 460A and 460B/217, Division No. 2	Garden contains 27 coconut trees over 30 years, 2 coconut trees 10 years, 3 jak trees 5 years, 1 breadfruit tree 15 years, 4 mango trees 5-35 years, 3 arecanut trees 5 years, 4 orange trees 5 years, 6 lime trees 5 years, 1 jambu tree 10 years, 3 pomegranate trees 5 years, 3 cotton trees 3 years, 8 sapu trees 3 years and one thatched, mud partly cemented house, one thatched mud and cemented house, one thatched mud boutique, two thatched mud kitchens, one thatched mud cemented latrine and one earth well	M. C. Tennakoon and W. Mikkonona, both of Ihalgama, Madampe	0	1	15 46

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
679	Damnagahawatta, assessment No 221, Division No 2	Coconut garden over 30 years contains one thatched, open concrete shed, one masonry row of latrines (under construction), one cinema hall partly thatched, mud walled and cemented with part, zinc roofed and cemented	J. C. Munasinghe of Medawalauwa, Madampe, and F. E. Munasinghe, 14, Galle Road, Mt Lavinia	0 2 24.79
680	Damnagahawatta, assessment Nos 470/227 and 470A/225/1, Division No 2	Garden contains 11 coconut trees over 30 years, 19 coconut trees 3-15 years, 12 arecanut trees 5 years, 9 jak trees 3-10 years, 1 orange tree 5 years, 2 breadfruit trees 5 years, 7 lime trees 5 years, one mango tree 2 years, 5 cotton trees 5 years, 8 sapu trees 4 years, one thatched mud and cemented house with thatched open kitchen, one thatched masonry and cemented boutique and an earth well	J. K. Anakura of Ihalgama, Madampe, and R. D. Mandoris of Horakele, Madampe	0 1 10.97
681	Siyambalagahawatta, assessment Nos 517, 517A/226, 518A/218/1, 518/218, and 518C/214, Division No 1	Garden over 30 years, contains coconut, jak breadfruit, arecanut, mango trees, one thatched mud house, one thatched mud kitchen, one earth well	H. M. David, H. M. Edwin, H. M. Randok, D. V. Herat, D. Lucy Herat, E. M. Charly, all of Ihalgama, Madampe, and R. D. Mandoris of Horakele, Madampe	0 2 19.46
682	Kohombagahawatta, assessment Nos 519, 519A, 520/212, Division No 1	Coconut garden over 30 years, contains one thatched mud and cemented house, one thatched mud kitchen, one thatched plank and cemented latrine and one earth well	R. S. Jayasuriya, C. C. S. M. School, Horagala, Padukka	2 3 15.87
Total				5 2 38.32

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Food Control Office, Chilaw, on July 9, 1954, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 1, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Puttalam, May 28, 1954

P. KASILINGAM,  
Additional Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

No L. P. 542/544.

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Nuwara Eliya, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on June 28, 1954, at the Nuwara Eliya Kachcheri to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2 The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Nuwara Eliya

Colombo, May, 31, 1954  
A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.

#### Particulars of Lands to be dealt with

Lot	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
	P. P. A. 1950 Village—Dodankumbura	
1	Pallegamagedera Mudiyanse of Dodankumbura, Rikillagaskada	0 1 9
2	do	0 0 19
Total		0 1 28

#### P. P. A. 1954 Village—Udagama

Lot	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
2	Maswelagedera Dungi Banda of Kotmale	1 2 31 8

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Uva, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a.m. on July 9, 1954, at the Kachcheri, Badulla, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent

W. W. J. MENDIS,  
for Land Commissioner.

#### Particulars of Land to be dealt with

Lot No	Name of Permit holder or Applicant	Extent A. R. P.
F V P. 108	Village—Mahawolagama	
229&257	Mr. Y. G. Obeysekera, Ettampitiya	0 3 12 3 3 23
Total		4 2 35
F. V. P. 456.	Village—Boralanda	
600&601	Mr. M. Thurasamy, P. W. D. Overseer, Boralanda, Gurutalawa	3 1 31 3 2 32
Total		7 0 23
F. V. P. 68.	Village—Nawela	
181	Mr. H. B. Attanayake, Kachcheri, Hambantota	9 3 34
F. V. P. 70	Village—Karagastenna	
92	Mr. D. C. Gunawardane, Colombo	5 3 8
F. V. P. 70.	Village—Karagastenna	
103	Mr. M. M. Perera, Forest Office, Nuwara Eliya	5 0 7
F. V. P. 189.	Village—Gurutalawa	
187&190	Mr. Sulaman Khan, Sub-Postmaster, Gurutalawa	5 0 1 5 0 14
Total		10 0 15
F. V. P. 191.	Village—Udalakumbura	
170	Mr. L. A. V. Perera, Welimada	9 1 37
F. V. P. 67	Village—Amunumulla	
31	Mrs. Y. M. Ukkumenika, Nawela, Mirahawatta	10 3 16
F. V. P. 69.	Village—Kotakitula	
89 92 94	Mr. A. C. Gooneratna, Rohuni, Panadura	5 3 0 36 0 28 8 0 13
Total		50 0 1
F. V. P. 69.	Village—Kotakitula	
85 86	Mr. K. V. P. D. A. de Silva, 549/12, Havelock Road, Colombo	43 2 28 6 1 23
Total		50 0 11

## Land Redemption Notices

No. LD/4786/LRO/APL. 547A—J54 L 102.

### DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, March 15, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### Schedule

Preliminary plan No. A 2,069. Village—Kovilakelogammadde

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Kumbalmetiye-kumbura	Paddy field contains 3 arecanut trees 10-20 years, and 2 Sapu trees 10-20 years	M. Leelarama of Waradiwela, Mukuldeniya	0	1	26
Total				0	1	26

LD/4787/LRO/APL 547—J 54 L 101.

### DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, March 15, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### Schedule

Preliminary plan No. A 2,060. Village—Deliwalatenna

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Boraluwewatta	Garden contains coconut trees 5-20 years, arecanut trees 5-40 years, cocoa 60-70 years, rubber trees 30 years, jak trees 60-70 years, pepper creepers 60-70 years, kitul trees 3-20 years, rubber 30 years, contains 2 coconut trees 30 years, 3 cocoa trees 30 years, few tea bushes 30 years and chena contains 1 jak tree 50 years, 1 mango tree 25 years	U. M. H. Vel Vidano of Udagama, Hurukaduwa	3	2	39
2	Do.	Garden contains 3 coconut trees 5-50 years, cocoa trees 60-70 years, rubber trees 30 years, arecanut trees 5-50 years, 8 jak trees 20-60 years, 3 mango trees 8 years, pepper creepers 60-70 years, 2 breadfruit trees 3-20 years and kitul trees 3-20 years	do.	0	1	23
3	Do.	Garden contains cocoa trees 60-70 years, arecanut trees 5-40 years, rubber trees 30 years, kitul trees 20 years and 2 jak trees 70 years	do.	0	0	33
Total				4	1	15

Ref Q 4288/LRD/APL 4864.

### DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, April 30, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### Schedule

Preliminary plan No. A 3,018. Village—Induru-Agare

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Delgahawatta alias Botiya, Agara	Coconut garden 35-50 years	Arunasalam Visalachchi alias A Sellachchi Amma of 108, Hill Street, Colombo	0	0	12
2	Do	Coconut garden	do.	4	1	32
Total				4	2	4



L D —B 49/50

No LA/LRO/54/75 LRO/APL 424A/J54 L63

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of the Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 17, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Schedule				
Supplement No. 2 to F V P 971. Village—Bohingamuwa				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
48	Paragahawatta	Coconut garden 20-30 years	P. P. Jayamanno of Labuyaya, Kuliya-pitiya	1 0 34 0
49	Do	Coconut garden contains 1 coconut tree 20 years	do.	0 0 0 2
Total				1 0 34 2

L. D —B 49/50

No. LA/LRO/54/78 LRO/APL. 4368/J54 L99.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the Land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, March 15, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Schedule				
Preliminary plan No A 1,308 Villages—Panadara, Walaliya and Munamala				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
1	Puwakgahakotuwa and Puwakgahakotuwe-mukalana	Coconut garden 20-35 years	Jayakodi Arachchige Unga Naidege Kapuruwa Naide, J. A. U. Panchappu Naide, J. A. U. Ranga Nachchire, J. A. U. Kombi Nachchire, J. A. Panchappunaidege Amaris, all of Kalagaha, Bamunakattuwa	0 0 38
2	Do.	do.	do.	5 1 11
3	Do.	do.	do.	0 1 36
4	Do.	do.	do.	0 3 26
Total				6 3 31

L D —B 49/50

No. LA/LRO/54/77/LRO/APL 4750/J 54 L 98

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of the Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, March 15, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Schedule				
Combined supplement No 1 to final village plan Nos 1,085 and 1,086. Villages—Andagala and Udakotamulla				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
3	Boyagodayewatta	Garden contains coconut, arecanut, jak, kitul and fruit trees all 3-35 years	Ekanayake Mudiyansele Alice Kumarihamy of Boyagoda, Weuda	0 1 6
Total				0 1 6
21	Boyagodayewatta	Garden contains coconut, arecanut, jak, kitul and fruit trees all 3-35 years and part of mud zinc temporary house	Ekanayake Mudiyansele Alice Kumarihamy of Boyagoda, Weuda	1 0 21
22	Do	Garden contains 1 coconut tree 30 years and 1 orange plant 3 years	do.	0 0 3
23	Do.	Garden contains part of mud, zinc temporary house	do.	0 0 1
Total				1 0 25

L D —B 49/50

No LA/LRO/54/74/LRO/APL. 424/J 54 L 62.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of the Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 17, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## Schedule

Supplement No. 1 to final village plan No. 2,358 Village—Galakumbura

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
98	Meragalpottewatta	Coconut garden 10 years	J. K. Haramanis Jayasinghe of Meragalpottewatta, Galakumbura, Dandagamuwa and J. K. Charles Singho of Madelgomuwa, Makewita	0 0 5
99	Do	do.	do.	0 0 29
100	Do.	Coconut garden 5-30 years	do.	12 1 16
101	Do.	Coconut garden 10-30 years	do.	0 2 14
Total				13 0 24

LD/4786/LRO/APL/547A—J54 L/102.

L. D.—B. 49/50.

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Oswin Rame Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on July 2, 1954, at 10.30 a.m.; and
- (b) notify to me in writing (in duplicate) on or before June 25, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount;
- (c) failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all in absentia.

Kandy, May 26, 1954.

RAME WRIGHT,  
Assistant Government Agent.

## Schedule

Preliminary plan No A 2,069. Village—Kovilakelogammadda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kumbalmethye-kumbura	Paddy field contains 3 arecanut trees 10-20 years and 2 sapu trees 10-20 years	M. Leelarama of Waradiwela, Makudemya	0 1 26
Total				0 1 26

L. D.—B 49/50.

No. LD/4787/LRO/APL/547—J 54 L 101.

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Oswin Rame Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri on July 2, 1954, at 10 a.m.; and
- (b) notify to me in writing (in duplicate) on or before June 25, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount;
- (c) failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all in absentia.

Kandy, May 27, 1954.

RAME WRIGHT,  
Assistant Government Agent.

## Schedule

Preliminary plan No. A 2,060. Village—Deliwalatenna

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Boraluwewatta	Garden contains coconut trees 5-20 years, arecanut trees 5-40 years, cocoa 60-70 years, rubber trees 30 years, jak trees 60-70 years, pepper creepers 60-70 years, kitul trees 3-20 years, rubber 30 years, contains 2 coconut trees 30 years, 3 cocoa trees 30 years, few tea bushes 30 years and chena contains 1 jak tree 50 years, 1 mango tree 25 years	U M. H. Vel Vidane of Udagama, Hurikaduwa	3 2 39
2	Do.	Garden contains 3 coconut trees, 5-50 years, cocoa trees 60-70 years, rubber trees 30 years, arecanut trees 5-50 years, 8 jak trees 20-60 years, 3 mango trees 8 years, pepper creepers 60-70 years, 2 breadfruit trees 3-20 years and kitul trees 3-20 years	do.	0 1 23
3	Do.	Garden contains cocoa trees 60-70 years, arecanut trees 5-40 years, rubber trees 30 years, kitul trees 20 years and 2 jak trees 70 years	do.	0 0 33
Total				4 1 15

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Reference No. LD 3456—J54 L109/LRO/APL 5893.

(This reference should be quoted in all letters in this connection)

I, Maniam Sivanathan, Assistant Government Agent of the Batticaloa District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear personally or by agent duly authorized in writing, before me at Batticaloa Kachcheri, on July 26, 1954, at 10 a.m.; and

(b) notify to me in writing in duplicate on or before July 16, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

- (1) All documents in support of the claims should be produced before me at the time of enquiry on July 26, 1954.  
 (2) Persons who fail to send in written claims to me on or before July 16, 1954, need not appear before me for the enquiry, as I will not enquire into their oral claims in the absence of their written claims.  
 (3) Even if the land in question is to be gifted free to Government, written claims as specified above should be sent to me.

The Kachcheri,  
Batticaloa, May 26, 1954.

M. SIVANATHAN,  
Assistant Government Agent.

**Schedule**

Preliminary plan No A 1,125. Village—Samthamaruthu No. 6

Lot	Name of Land	Description	Claimant	Extent A. R. P.
1	Mullaikaran Vayal	Paddy field	Sri Sithuvimayagar Pillaiyar Temple of Kallady, Batticaloa (Manager K Kumarasamy of Kallady, Batticaloa)	0 0 15
2	Do.	do.	do.	3 0 34
3	Do.	do.	do.	0 0 34
4	Do.	do.	do.	0 0 35
5	Do.	do.	do.	0 2 0
Total ..				4 0 38

N B —Please quote this reference number in all letters in this connection

L. D —B 49/50.

No. LA/LRO/53/3/LRO/APL, 188/J/LLD/98/53.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,  
 (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and  
 (3) every person interested in such lands shall—  
 (a) appear personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on July 8, 1954, at 9 a.m., and  
 (b) notify to me in writing on or before June 30, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of the claims should be produced before me at the time of the inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

Kurunegala, May 29, 1954.

SAM H. SILVA,  
Assistant Government Agent.

**Schedule**

Combined Supplement No. 1 to final village plans 11, 212, 214 and 215 Villages—Yakkannehera, Etampola, Ratneheruwa and Dikirikewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
<i>Yakkannehera Village</i>				
18	Etampola Estate	Coconut garden contains 2 coconut trees 15 years and part of cart road	S. M. U. Bandara of the Hospital, Godigomuwa, Katana	0 0 15
19	Do.	Cart road contains one coconut tree 25 years	ditto, disputed by Herath Mudiyansele Banda, V. H. of Etampola, Horambawa	0 0 7
Total				0 0 22
<i>Dikirikewa Village</i>				
25	Etampola Estate	Coconut garden 40-60 years, contains an earth well	S. M. U. Bandara of the Hospital, Godigomuwa, Katana	1 3 39
Total				1 3 39
<i>Ratneheruwa Village</i>				
32	Etampola Estate	Coconut garden contains 9 coconut trees, 5-15 years	S. M. U. Bandara of the Hospital, Godigomuwa, Katana	0 0 39
Total ..				0 0 39
33	Do.	Coconut garden 2-50 years, contains part of a cart road, a mud and cadjaned temporary house and a tank	S. M. U. Bandara of the Hospital, Godigomuwa, Katana	15 1 20
34	Do.	Cart road	ditto, disputed by Herath Mudiyansele Banda, V. H. of Etampola, Horambawa	0 0 28
Total ..				15 2 8

## Miscellaneous Land Notices

LJ. 350.

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION, 21 (2)

NOTICE is hereby given that Messrs. R M Ukku Banda, S. P. Bempy Singho and T. M. Kiri Banda of Kilnochohi—trustees of the Sri Sugatha Samodhaya Society, Kilnochohi—have applied for a lease of lot 155 in T S P. P 34, in extent 33 perches, situated in Kilnochohi Village, Jaffna, for extensions to the Buddhist temple which is to be established on adjoining lot 156 in the same plan.

2. Lot 156 has already been leased to the Society by the Government. The land applied for contains a well and three rooms, and is available for the purpose in view. It is proposed to grant the lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent: 50 cents per annum;
- (b) The lessees shall, within two years from the commencement of the lease, erect a Pilgrims' Rest on the land to the satisfaction of the Government Agent, Northern Province;
- (c) The lessees shall use the land for extensions to the Buddhist temple on the adjoining land, but for no other purpose;
- (d) The lessees shall, within six months of the completion of the building referred to in (b) above, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced to me in writing within six weeks from the date hereof.

Colombo, June 4, 1954

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

LS. 2522.

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION, 21 (2)

NOTICE is hereby given that the Baddegama Estates Company has applied for a renewal of the lease of lot 1 in P. P. 11624, in extent 41 A 3 R. 12 P., situated in Diviture Village, Galle District.

2. This lot was leased to the Company for a term of 30 years from September 2, 1921, at a rent of Rs 125 49 per annum, and is now fully planted with tea and contains, amongst other buildings, a house worth about Rs 5,000. The lease expired on September 1, 1951, but the lessee has remained in possession of the land. The land is available for the purpose. It is proposed to grant the application subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years from September 2, 1952;
- (b) Rent: Rs. 1,000 per annum;
- (c) The lessee shall use the land for the cultivation of tea and for purposes incidental thereto, but for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Land Commissioner's Office,  
Colombo, June 4, 1954.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Assistant Government Agent, Vavuniya (hereinafter referred to as the Assistant Government Agent), will at 10 a.m. on July 28, 1954, at the Cheddikulam S/L. D. O's Quarters sell by public auction the lease of fourteen blocks of Crown land (boutique sites) each about one fourth (¼) an acre in extent situated in the Muhathankulam Village of the Vavuniya South (Tamil) Division of the Vavuniya District, for commercial purposes.

2. The sale of the lease of these lots will be restricted to citizens of Ceylon, as defined in the Citizenship Act, No. 18 of 1948, who are resident in the Vavuniya District.

3. The bidding will be on the premium. The upset premium for each block will be Rs 50. No bid below the upset premium will be accepted.

4. The Assistant Government Agent, may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied, the Assistant Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid had been made.

5. Every bidder shall be present in person or by duly accredited agent at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

6. The successful bidder shall, immediately after his bid is accepted pay to the Assistant Government Agent, a sum equal to one-tenth of the first year's rent together with the premium. The balance of the first year's rent shall be paid within one month of the date of the sale.

7. The successful bidder shall execute a lease within fourteen days of its being presented to him. In the event of his failing to do so, the Assistant Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

8. Each lease will include the following conditions amongst others:—

- (a) The lessee shall use the land for a boutique site and for no other purpose, except with the prior written consent of the Assistant Government Agent.
- (b) The lease to be for a term of thirty years subject to an option of renewal for two successive periods of thirty years each.
- (c) The lessee shall, during the first ten years of the lease, pay a sum of Rupees fifteen (Rs. 15) per annum as rent. The rent during the succeeding ten years shall be such rent as the Assistant Government Agent may fix, provided that the revised rent shall not exceed the annual rent for the preceding ten years by more than fifty per cent.
- (d) The lessee shall, within one year from the commencement of the lease, erect a permanent boutique on the land, in accordance with plans and specifications approved by the Assistant Government Agent.
- (e) The lessee shall not construct any other building on the land without the prior written consent of the Assistant Government Agent.
- (f) The lessee shall not sublet, transfer, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf.
- (g) The lessee shall pay all rent and taxes and other assessments in respect of the land and buildings thereon.
- (h) At the expiration or, earlier determination, of the lease the lessee shall be entitled to demolish and remove the materials of any buildings on the land.
- (i) No compensation shall be payable by the Crown for any building left on the land or on any other account whatsoever.

9. For further particulars regarding the lease, application should be made to the Assistant Government Agent, Vavuniya.

The Kachcheri,  
Vavuniya, May 27, 1954.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

ආරක්ෂාවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීමයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

1. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ දම්මේ නමැති ගමේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 71 දරන ජලානේ ලොව නො 3 හී දරන නුකුකොටුව නොහොත් කවුහේනතෙත්ත නමැති ඉඩමෙන් අ 1, රු. 1, ප 14 4ක පමණ විශාල කොටසක්

2. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ දම්මේ නමැති ගමේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 71 දරන ජලානේ ලොව නො 7 දරන හෙට්ටිගෙවත්ත, නිගහේන ආදී ඉඩම් වලින් අ. 5, රු. 2, ප 29 6ක පමණ විශාල කොටසක්

3. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ දම්මේ නමැති ගමේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 71 දරන ජලානේ ලොව නො 1 දරන පොලොස්සේන නොහොත් දියාන නමැති ඉඩමෙන් අ 1, රු. 0, ප 30 8ක පමණ විශාල කොටසක්.

4. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ දෙල්ලබඩ නමැති ගමේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 70 දරන ජලානේ ලොව නො 36 දරන වැඩොඩොසෙදෙනිය නොහොත් වැඩොඩොසෙදෙනිය නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප 8 1ක පමණ විශාල කොටසක්.

5. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ දෙල්ලබඩ පිහිටි නො ඇෆ්ප් වී පී 70 දරන ජලානේ ලොව නො 35 දරන ඉදිගහෙදෙනිය, ඉරවල්ලෙදෙනිය නමැති ඉඩමෙන් අ 0, රු. 1, ප 13 6ක පමණ විශාල කොටසක්

6. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ දෙල්ලබඩ පිහිටි නො ඇෆ්ප් වී පී 70 දරන ජලානේ ලොව නො 37 දරන කපුරුලගොන්න නමැති ඉඩමෙන් අ 0, රු. 1, ප 0 2ක පමණ විශාල කොටසක්.

7. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ දෙල්ලබඩ පිහිටි නො ඇෆ්ප් වී පී 70 දරන ජලානේ ලොව නො 38 සහ 32 වී දරන හිත්ගහ්තැන්නෙවත්ත නොහොත් තපුරුලගෙවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප 3 8ක පමණ විශාල කොටසක්

8. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ දෙල්ලබඩ පිහිටි නො ඇෆ්ප් වී පී 70 දරන ජලානේ ලොව නො 32 සහ 32 හී දරන මොට්ටුවෙවෙනිය නොහොත් ඉරවල්ලෙ දෙනිය නමැති ඉඩමෙන් අ. 0, රු. 2, ප 2 1ක පමණ විශාල කොටසක්

9. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ දෙල්ලබඩ පිහිටි නො ඇෆ්ප් වී පී 70 දරන ජලානේ ලොව නො 4, 21 සහ 20 දරන බතලකොටුවෙවත්ත, උඩුමුල්ල ආදී ඉඩම් වලින් අ 2, රු. 1, ප 22 3ක පමණ විශාල කොටසක්.

10. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ දෙල්ලබඩ පිහිටි නො ඇෆ්ප් වී පී 70 දරන ජලානේ ලොව නො 10 දරන උඩුමුල්ලෙකුඹුර නොහොත් උඩුමුල්ල යන ඉඩමෙන් අ 0, රු. 2, ප 28 4ක පමණ විශාල කොටසක්

11. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ දෙල්ලබඩ පිහිටි නො ඇෆ්ප් වී පී 70 දරන ජලානේ ලොව නො 8 දරන දියකටානගලගේන, උඩහවත්ත නමැති ඉඩමෙන් අ 2, රු. 3, ප 33 8ක පමණ විශාල කොටසක්

12. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ ගල්ගමුවේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 66 දරන ජලානේ ලොව නො 1, 7 සහ 8 දරන රද්දල්ලේවත්ත, නින්දෙකුඹුරෙවත්ත ආදී ඉඩම්වලින් අ 1, රු. 1, ප 20ක පමණ කොටසක්

13. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ ගල්ගමුවේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 66 දරන ජලානේ ලොව නො 2 සහ 4 දරන පනාගලවෙල, දියනෙවත්ත ආදී ඉඩම් වලින් අ 2, රු. 0, ප 11ක පමණ විශාල කොටස

14. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ ගල්ගමුවේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 66 දරන ජලානේ ලොව නො 22 දරන නාරංගහම්විට නමැති ඉඩමෙන් අ 0 රු. 1, ප 5 6ක පමණ විශාල කොටසක්

15. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ ගල්ගමුවේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 66 දරන ජලානේ ලොව නො 16 දරන පරණවත්ත, රයිගමගෙවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප. 12.9ක පමණ විශාල කොටසක්.

16. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ ගල්ගමුවේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 66 දරන ජලානේ ලොව නො 17 දරන මිදිගහයට්ටියාද්ද, බිම්මෙම්විට නමැති ඉඩමෙන් අ. 1, රු. 1, ප 10 6ක පමණ විශාල කොටසක්.

17. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ ගල්ගමුවේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 66 දරන ජලානේ ලොව නො 16 වී සහ 17 වී දරන අඹගහගේන, කනත්තෙවත්ත සහ ගෙදර කුඹුර යන ඉඩම් වලින් අ 0, රු. 0, ප 35 9ක පමණ විශාල කොටසක්.

18. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ ගල්ගමුවේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 66 දරන ජලානේ ලොව නො 18 දරන කෙට්ටියකන්දෙවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප 15 2ක පමණ විශාල කොටසක්.

19. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ ගල්ගමුවේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 66 දරන ජලානේ ලොව නො 1 ඇම් දරන ලීදගහවත්ත නමැති ඉඩමෙන් අ. 0, රු. 0, ප 3 2ක පමණ විශාල කොටසක්

20. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ ගල්ගමුවේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 66 දරන ජලානේ ලොව නො 1 ඊ දරන කරවිටගෙවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප 20.1ක පමණ විශාල කොටසක්

21. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ ගල්ගමුවේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 66 දරන ජලානේ ලොව නො 1 පී දරන කනත්තෙවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප 33 2ක පමණ විශාල කොටසක්.

22. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ රද්දල්ලේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 65 දරන ජලානේ ලොව නො 16 දරන එගොඩකන්දෙ ඉරවල්ල නමැති ඉඩමෙන් අ 0, රු. 0, ප 8 6ක පමණ විශාල කොටසක්.

23. රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ රද්දල්ලේ පිහිටි නො ඇෆ්ප් වී පී 65 දරන ජලානේ ලොව නො 13 දරන කලුගහම්කන්ද, සාලයාඅඹවැද්දුම නමැති ඉඩමෙන් අ 0, රු. 2, ප 11.4ක පමණ විශාල කොටසක්.

පී බී බුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

නො ජේ/ඇල් ඇල් ඩී/2634/ඇල් ඇල්/ව් 5512

වම් 1954ක් වූ අප්‍රේල් මස 6 වෙනි දින කොළඹදීය

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි .

මහකලපුව දිස්ත්‍රික්කයේ ඒරුවුර් කෝරළෙහි පත්තුවේ වන්දර මූලෙහි ගමේ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 1 සි පඊව්ස් 11 ක් පමණ සවිවක්කෙයිඅඩි යන ඉඩමය ඊට මායිම්—

- උතුරට මායිමාමානි සහ අනික් අයගේ කුඹුරු; නැගෙනහිරට එම එම වත්ත; දකුණට ඒරකට්ටෙයි ආරු; බස්නාහිරට සවිවක්කෙයි වතුර බැම්මෙන් යන වතුර ඇල.

අයිතිකම් කියා සිටින්නේ වන්දර මූලෙහි පදිංචි සිත්තමඹි මායිමාමානිගේ හායුතුව වන අලයිපේසි පාක්කියම්

පී. බී. බුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මන්නිතුමාගේ අංකය : ජේ 54 ඇල් 46.

මහකලපුව කවේට්ටේ අංකය ඇල් ඩී 3438.

වම් 1954ක් වූ මැයි මස 20 වෙනි දින කොළඹදීය.

ඇල් බබලිම්. 3827

අංකය කිව් 3647/පේ/එච් ඇල් ජී/426

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බව 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දනුම්දී සිටිමි

බදුපු දිස්ත්‍රික්කයේ වැල්ලවොය කොට්ඨාශයේ රනත්ගුහාව ගමේ පිහිටි නො 311 දරණ අත්තීම ගම් සිතියමේ නො. 109 දරණ බිම් කවරිය වශයෙන් මැන විස්තර කර තිබෙන අං 0, රු 0, ප. 1050 පමණ වපසරිය ඇති කුඹුරෙන් කොටසකට මායිමි.—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ඒලැන් නො ඒ 3,640 ගම්—කහගේන සහ මාලුරු කැබැල්ල : 1.

උතුරට : නැගෙනහිරට සහ බස්නාහිරට මේ ඉඩමේ ඉතිරි කොටස් ; දකුණට : ලොව් 24 (රජයේ) දියකාන ඇල

ඉඩමේ නම. දෙල්ගහවත්ත විස්තර ඉඩමේ කොටසක් අයිතිකම් කියන්නා ඉද්දම්ලේගොඩගේ දෙන් හේනන් විජේරත්න, මාලුරු, වග.

උරුමය කියන්නා කේ. රත්නම් මහත්මයා, මාලුරුවත්ත, සිංහරවත්ත බාපේ, හල්දම්මුල්ල.

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 2.

කැබැල්ල : 2

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

පේ/54 ඇල් 9.

වම් 1954ක් වූ මැයි මස 7 වැනි දින කොළඹදීය.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත

විස්තර පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නා ලෙගෙනිකඩුවගේ දෙන් අර්නෝලිස්, මාලුරු ප්‍රමාණය අ 0, රු 0, ප 7.

කැබැල්ල : 3.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ඉඩමේ නම දෙල්ගහවත්ත

විස්තර ඉඩමේ කොටසක්

අයිතිකම් කියන්නා : ලෙවන්දගේ දෙන් විජේරත්න, මාලුරු.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 15

කැබැල්ල : 4.

බදුපු දිස්ත්‍රික්කයේ උවුකිඳ කොට්ඨාශයේ ගම්පහ කෝරළේ හලබ නොහොත් ඇල්ලේගම පිහිටි අක්කර 2/3 පමණ වපසරිය ඇති අඩි 10 පමණ පළල ඇති ජංගල්ල-මුල්ල පාරේ කැටකැල්ලකුඹුර නමැති ඉඩමෙන් කොටසකට මායිමි.—

ඉඩමේ නම හික්ගහවත්ත

විස්තර. ඉඩම

අයිතිකම් කියන්නෝ ඉද්දම්ලේගොඩගේ දෙන් කරුණාරත්න, කුරුවිට, අයි බී පොඩිනෝනා, දෙහිඹිවිට, දෙරනියගල, අයි බී ගුණරත්න (ලියම් ලැබෙන පිළිවෙල නැත), අයි බී විර්ණේන, අයි බී එමොනෝනා සහ අයි බී පුංචිනෝනා, සියලුදෙනාම මාලුරු

ප්‍රමාණය. අ 0, රු 0, ප 37

කැබැල්ල : 5.

උතුරට : කුඹුරේ මායිම (රජයේ ඉඩමට යාව), නැගෙනහිරට : පාර; දකුණට : කුඹුරේ මායිම; බස්නාහිරට. එම ඉඩමේ ඉතිරි කොටස්.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත.

විස්තර රබර් ඉඩම

අයිතිකම් කියන්නෝ : ලිහිනිකඩුවගේ දෙන් බ්‍රමපි, එම ජකෝලිස්, එම පියදස, එම ආරියපාල, එම පොඩිනෝනා, එම යසකොම් සහ එම දේනා බස්නියානාහාම, සියලුදෙනාම, මාලුරු

ප්‍රමාණය අ 0, රු 0, ප 91.

කැබැල්ල : 6.

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

පේ/ව බබලිම්/306/53.

වම් 1954ක් වූ අප්‍රේල් මස 9 වැනි දින කොළඹදීය.

අංකය ඇල් ඒ 7677

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ඉඩමේ නම හික්ගහවත්ත.

විස්තර ඉඩම

අයිතිකම් කියන්නෝ ඉද්දම්ලේගොඩගේ දෙන් හිරිගේරිස්, අයි. බී වැර්ලිස් සහ අයි බී කපානෝනා, සියලු දෙනාම මාලුරු, අයි බී මේරි නෝනා, අත්ගමුව, පාදක්ක

ප්‍රමාණය අ 0, රු 0, ප 57.

කැබැල්ල : 7

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලවිලි හත්පත්තුවේ පරාගොඩ පළාතේ ඉකීරිවත්ත නම් ගමෙහි පිහිටි රත්නෙකගෙදරවත්ත නොහොත් කෛවත්තෙන්ද, කෝන්ගහමුල්ලවත්තෙන්ද පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 2ක පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය —

ඉඩමේ නම දෙල්ගහවත්ත

විස්තර ඉඩම

අයිතිකම් කියන්නා ලිහිනිකඩුවගේ දෙන් සුවාරිස්, මාලුරු

ප්‍රමාණය අ 0, රු 0, ප 18

උතුරට : රත්නෙකගෙදරවත්ත ; නැගෙනහිරට බෝගහමුල්ලවත්ත සහ කෝන්ගහමුල්ලවත්තේ ඉතිරි කොටස ;

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ අගෝස්තු මස 2 වැනි දින පූර්වහාග 930ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

දකුණට : දිගනවත්තේ ගම්සහා පාර; බස්නාහිරට පරාගොඩ ගම්සහා පාර.

තවද වම් 1954ක් වූ ජූලි මස 19 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සටහාවයත්, එකී එකී ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දනුම්දිය යුතුයි

ඒ සෙන්ට් වී විජේමාන්ත.

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක් වූ මැයි මස 19 වෙනි දින කොළඹදීය.

වම් 1954ක් වූ මැයි මස 29 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය

අංකය කිව 4615/ජේ/අයි ඇප්/238/53

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආශ්‍රිතව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ඒලැන් නො. ඒ 3,648 ගම්—මුකලන්ගමුව

කැබැල්ල: 1.

ඉඩමේ නම දඩයක්කාරමුදියන්පෙලාගේ කුරුදුවත්ත

විස්තරය පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා පී. ඩී. පී. ඩී. පී. පණ්ඩිතරත්න නෝනා මහත්මිය, සිදුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 11

කැබැල්ල: 2

ඉඩමේ නම ගොරකගහවත්ත

විස්තරය පොල් ඉඩම සහ තාවකාලික ගෙය

අයිතිකම් කියන්නා හේ අම් ද සිල්වා, මුකලන්ගමුව, සිදුව,

ප්‍රමාණය අ 0, රු 0, ප 20

කැබැල්ල: 3.

ඉඩමේ නම ජාවත්ත

විස්තරය කුරුදු සහ පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා මුතුකුඩ ආරච්චිගේ දෙන මාසින් අප්පුහාමි, සිදුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 22 5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ජූලි මස 26වෙනි දින පෑ හා 9 30ට කොළඹ කම්පවිලියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954ක් වූ ජූලි මස 12වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ මැයි මස 29වෙනි දින කොළඹ කම්පවිලියේදී

අංකය කිව 4177/ජේ/එච්.ඇ.ප්/3/1950

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආශ්‍රිතව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ඒලැන් නො 3,660 ගම්—බෝකුන්දර

කැබැල්ල: 1.

ඉඩමේ නම කපුගහවත්ත

විස්තරය කුරුදු ඉඩම.

අයිතිකම් කියන්නා පතිරේ දෙන විලියම් පෙරේරා ලුණරත්න, කුන්බෝවිල, පිලියන්දල

ප්‍රමාණය අ 0, රු 1, ප 14 1.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම කපුගහවත්ත.

විස්තරය කුරුදු ඉඩම

අයිතිකම් කියන්නා ලියනගේ දෝන ඇඩ්ලින්, බෝකුන්දර, පිලියන්දල

ප්‍රමාණය: අ. 1, රු. 2, ප. 28 7.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ජූලි මස 26 වැනි දින අපරහාස 2 30ට කොළඹ කම්පවිලියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක් වූ ජූලි මස 12වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක් වූ මැයි මස 29වෙනි දින කොළඹ කම්පවිලියේදී

අංකය කිව 4467/ජේ/ඇ.ප්/2/763

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආශ්‍රිතව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ඒලැන් නො ඒ 3,655 ගම්—වරප්පල, ගල්කිස්ස

කැබැල්ල: 1.

ඉඩමේ නම සුමනාරාම පාෂේ පිහිටි වරප්පනම් නො. 42 දරන කහට ගහවත්ත යන ඉඩම

විස්තරය පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා බාර්න්ස් ද සිල්වා, සුමනාරාම පාර, ගල්කිස්ස

ප්‍රමාණය අ 0, රු 0, ප 21 9

කැබැල්ල: 2.

ඉඩමේ නම. අඩි පාර

විස්තරය අඩි පාර

අයිතිකම් කියන්නා බාර්න්ස් ද සිල්වා, සුමනාරාම පාර, ගල්කිස්ස සහ රජය.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 18

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ජූලි මස 28 වැනි දින පෑ හා 11ට කොළඹ කම්පවිලියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954ක් වූ ජූලි මස 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක් වූ මැයි මස 29වෙනි දින කොළඹ කම්පවිලියේදී

ඇ.ප් එච් 447

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නම්—උතුරු කළුතර පිහිටි මුහුදු බඩ පාරට සරල සමාන්තරව වෙනත් පාරක් තැනීම පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියා කරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වෙනි කාණ්ඩයේ කර තිබෙන ප-ආර්තුවල ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරුකොණ්ඩාගන්සේගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම —

සිතියමේ නො ඒ 22. ගම්—දේශස්ත්‍ර කළුතර (කළුතර නගර සභා සීමාව තුළ)

ලොච් නො. 28.

ඉඩමේ නම. කොට්ටම්බගහවත්ත වරප්පනම් නො. 42 කේ කොටසක්, ටේල් පාර

විස්තර උතුරු කළුතර කේ. මර්නේලිස් ප්‍රනාන්දු විසින් අයිතිකම් කියන අවුරුදු 10ක පොල්ගස් 1ක්ද, අවුරුදු 1ක පොල්ගස් 6ක්ද, අවුරුදු 5ක් වයස මාදන් ගසක් සහ කපුගස් 3ක්ද ඇති ඉඩම.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 8 2.

ලොව නො. 29.

ඉඩමේ නම කොට්ටම්බගහවත්ත, වරිපනම් නො 50හේ කොටසක්, ටේල් පාර.

විස්තර : උතුරු කළුතර පදිංචි කේ වැර්ලිස් ප්‍රකාන්දු සහ කේ කරෝලිස් ප්‍රකාන්දු යන අය විසින් අයිතිකම් කියන අවුරුදු 10-30ක් වයස පොල් ගස් 13ක් ද, අවුරුදු 1ක් වයස පොල් ගස් 5ක් ද, අවුරුදු 2ක් වයස පුත්තලියේදේල් ගස් 2ක් ද, අවුරුදු 10ක් වයස කොහොඹ ගස් 1ක් ද ඇති ඉඩම

ප්‍රමාණය : අ 0, රු 0, ප 15 5

ලොව නො. 30.

ඉඩමේ නම : කොට්ටම්බගහවත්ත, වරිපනම් නො 50හේ කොටසක්, ටේල් පාර.

විස්තර : උතුරු කළුතර පදිංචි කේ වැර්ලිස් ප්‍රකාන්දු සහ කේ කරෝලිස් ප්‍රකාන්දු යන අය විසින් අයිතිකම් කියන මාස 6ක් වූ පොල් පැල 2ක් ද, අවුරුදු 2ක් වූ පුත්තලියේදේල් ගස් 2ක් ද, අවුරුදු 20ක් වූ කෝන් ගස් 1ක් ද ඇති ඉඩම

ප්‍රමාණය : අ 0, රු 0, ප 15

ලොව නො. 31.

ඉඩමේ නම : කොට්ටම්බගහවත්ත, වරිපනම් නො 49හේ කොටසක්, ටේල් පාර.

විස්තර : උතුරු කළුතර පදිංචි ජී ජේම්ස් ප්‍රකාන්දු ජී සෙලෙස්නිනා ප්‍රකාන්දු සහ ජී ජොනි ප්‍රකාන්දු යන අය විසින් අයිති කම් කියන අවුරුදු 5ක් වයස රබර් ගස් 1ක් ද, අවුරුදු 2-7 වයස පොල් පැල 3ක් ද ඇති ඉඩම.

ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 4 4

ලොව නො. 32.

ඉඩමේ නම : කොට්ටම්බගහවත්ත, වරිපනම් නො 53හේ කොටසක්, ටේල් පාර.

විස්තර : උතුරු කළුතර කේ රොමෙල් ප්‍රකාන්දු විසින් අයිතිකම් කියන අවුරුදු 10-30 අතර වයස ඇති පොල් ගස් 3ක් තිබෙන ඉඩම

ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 6 6

ලොව නො. 33.

ඉඩමේ නම කොට්ටම්බගහවත්ත, වරිපනම් නො 59හේ කොටසක්, ටේල් පාර

විස්තර : උතුරු කළුතර පදිංචි එම්බානන්තිරිගේ බබා සිසෝඤා, එම් එස් ප්‍රකාන්දු සහ හරමානිස් සිල්වා යන අය විසින් අයිතිකම් කියන අවුරුදු 15ක් වයස ඇති පොල් ගස් 6ක් තිබෙන ඉඩම.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6 6.

ලොව නො. 34.

ඉඩමේ නම : කොට්ටම්බගහවත්ත, වරිපනම් නො 60වේ කොටසක්, ටේල් පාර.

විස්තර : උතුරු කළුතර පදිංචි ඒ ඇල්. ඊ ප්‍රකාන්දු විසින් අයිති කම් කියන අවුරුදු 10ක් වයස ඇති පොල් ගස් 7ක් ද, අවුරුදු 10ක් වයස අම් ගස් 1ක් ද ඇති ඉඩම

ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 12

ලොව නො. 35.

ඉඩමේ නම කොට්ටම්බගහවත්ත, වරිපනම් නො 61, ටේල් පාර

විස්තර : උතුරු කළුතර ඩී ඇල් පිනෝනා විසින් අයිතිකම් කියන අවුරුදු 15ක් වයස පොල් ගස් 11ක් ඇති ඉඩම

ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 10 4

ලොව නො. 36.

ඉඩමේ නම කොට්ටම්බගහවත්ත, වරිපනම් නො. 66, ටේල් පාර.

විස්තර : උතුරු කළුතර පදිංචි ජෝර්ජියාගේ මිත්තානෝනා විසින් අයිතිකම් කියන අවුරුදු 10ක් වයස පොල් ගස් 3ක් ඇති ඉඩම

ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 8 2

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කලාපන ව තිබෙන බව පොදු ජනයාට දැන ගැන්ම සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන ආර්යයට මෙයින් දැනුම් දෙමි

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූද ආමදෙනම තනුකම නොගොස් තනුකම වෙනුවෙන් ක්‍රියා කරන අය වම් 1954ක් වූ ජූලි මස 7වෙනි දින උදේ 10ට කළුතර කම්මේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොඩි අත් දමම අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ තනුකමේ අයිතිකමේ තොරතුරුත් කියා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

ඒ ඊ ගොහර්ලි මොරොගොඩ, කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ මැයි මස 26වෙනි දින

කළුතර කම්මේරියේදීය

නො ඇල් එච් 1054

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —  
මුල් ජ්ලානේ නො ඒ 3,665 ගම—අවුලුගම අදිකාරි පත්තුව, රයිගම කෝරළේ, කළුතර දිස්ත්‍රික්කය

ලොව නො. : 1.

ඉඩමේ විස්තර : මුඩු බිම (ගල) අයිතිකම් කියන්නෝ වැව්ට, බණ්ඩාරගම පදිංචි සී පී එදුසුරිය, ඇල් පී එදුසුරිය සහ කේ. ඩී ජේමදස

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 35 2

ලොව නො. : 2.

ඉඩමේ විස්තර ගල, අවුරුදු 30ක් වයස ඇති රබර් ගස් 2ක් තිබේ

අයිතිකම් කියන්නෝ වැව්ට, බණ්ඩාරගම පදිංචි සී. පී එදුසුරිය, ඇල් පී එදුසුරිය සහ කේ ඩී ජේමදස

ප්‍රමාණය අ 0, රු. 2, ප 22 7.

ලොව නො. : 3.

ඉඩමේ විස්තර සරීර ගොඩනැගිල්ලක්ද, තාවකාලික ගොඩනැගිල්ලක්ද, ලීදක්ද, අවුරුදු 30ක් වයස ඇති පොල්, රබර්, කොස්, පුඩුන්, අඹ, කපු සහ අවුරුදු 10ක් වයස ඇති කෙසෙල් පඳුරු කිපයක්ද තිබෙන ඉඩම.

අයිතිකම් කියන්නෝ වැව්ට, බණ්ඩාරගම පදිංචි සී පී එදුසුරිය, ඇල් පී එදුසුරිය සහ කේ. ඩී ජේමදස

ප්‍රමාණය අ 3, රු. 2, ප 1 7

ලොව නො. : 4.

ඉඩමේ විස්තර : ගල අයිතිකම් කියන්නෝ වැව්ට, බණ්ඩාරගම පදිංචි සී පී. එදුසුරිය, ඇල් පී එදුසුරිය සහ කේ ඩී ජේමදස.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 8 3

එකතුව. අ. 4, රු. 1, ප. 27.9.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක් වූ ජූලි මස 8 වෙනි දින උදේ 9 30ට ගොරණ ආදායම්පාලක නිලධාරීතුමාගේ කායඝාලයේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1954ක් වූ ජූලි මස 30 වෙනි දිනට මන්නේ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සටහනවශයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වත්දී මුදල ගා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලිඛිත් දැනුම් දිය යුතුයි.

ඇර්. ඇල්. බාලසුරිය, කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1954ක් වූ මැයි මස 25වෙනි දින කළුතර කම්මේරියේදීය.

ඇල් එච් 369

ආණ්ඩුවේ කටයුත්තකට ඒ නම —කළුතර හිල් විවිස සහ මරික්කාර් විවිස නමැති පාරවල් දෙක සම්බන්ධ කිරීම පිණිස පාරක් නැතිමට මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ" පස්වෙනි කොටසේ කර තිබෙන පංශාර්තුවල ප්‍රකාරයට පළාත් පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරු මාගන් වගන්තියේගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම —

සිතියමේ නො ඒ 2.004 ගම—කුඩා භීතරියන්ගල

කැබැල්ල : 1

ඉඩමේ නම මුල්ලවත්ත, මරික්කාර් ඉස්විරිහි වරිපනම් නො 33න් කොටසක්

විස්තර කුඩා භීතරියන්ගල ආම් අබ්දුල් මජීඩ් සහ බේරුවල ඇස් ඇම් ජබීර් යන අය විසින් අයිතිකම් කියන අවුරුදු 10ක් වයස ඇති පොල් ගස් 1ක් සහ අවුරුදු 1ක් වයස ඇති කෙසෙල් පඳුරු 2ක් ද තිබෙන වත්ත

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 13.



කැබැල්ල : 2

ඉඩමේ නම : මුල්ලවත්ත, මරික්කාර් ඉස්වරිවිහි වරිපනම් නො 39න් කොටසක්

විස්තර කුඩා හිතවියන්ගේ ඉඩම් ඇම. ඉඩම් බුහාරි, බඩලිවි ඇම. හුසන්, බඩලිවි ඇම. කපිප්ලම්මා, බඩලිවි. ඇම. මුසිරිමහවිලියා සහ ඇල් මමර්දීන් යන අය විසින් අයිතිකම් කියන, අවුරුදු 30ක් වයස ඇති පොල් ගස් 1ක්ද, අවුරුදු 3ක් වයස ඇති පොල් පැල 1ක්ද, කොස් ගස් 4ක්ද, දෙහි ගස් 1ක්ද, වෙරලු ගස් 1ක්ද, රබර් ගස් 68ක්ද, පුවක් ගස් 5ක් සහ කජු ගස් 1ක්ද, අවුරුදු 8ක් වයස ඇති පුවක් ගස් 9ක්ද, අඹ ගස් 4ක් සහ කොට්ටම්මා ගස් 1ක්ද, අවුරුදු 1ක් වයස ඇති කෙසෙල් පඳුරු 12ක් සහ දෙල් ගස් 1ක්ද තිබෙන වත්ත

ප්‍රමාණය අ 0, රු 1, ප 56

කැබැල්ල : 3

ඉඩමේ නම : මුල්ලවත්ත, මරික්කාර් ඉස්වරිවිහි වරිපනම් නො 40න් කොටසක්

විස්තර කුඩා හිතවියන්ගේ ඉඩම්. ඒ සෙසියො ඉස්මයිල්, ඒ ඇල් ඇම අබ්දුල් කාදර්, සිත්තලෙඩිබෙ කපිප්ලම්මා, සිත්තලෙඩිබෙ මාමුලාලී, ඇම ඇල් ඇම අබ්දුල් අසීස්, ඇම ඇල් ඇම පකීර්ලම්මා, ඩ ඇල් ඇම මැකුඩු, ඩ ඇම අබ්දුල් කපීම් සහ ඒ ඇම සහිඩ්දීන් යන අය විසින් අයිතිකම් කියන අවුරුදු 30ක් වයස ඇති පොල් ගස් 3ක්ද, වල් දෙල් ගස් 1ක්ද, අඹ ගස් 1ක්ද, දෙහි ගස් 1ක් සහ දවට ගස් 1ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පොල් ගස් 10ක්ද, කැන්ද ගස් 3ක් සහ රට ගොරක ගස් 1ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති පුවක් ගස් 48ක්ද, ගොරක ගස් 4ක්ද, රුක්අත්තා ගස් 4ක් සහ ගොඩපර ගස් 4ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති මීල්ල ගස් 1ක්ද, පොල් ගස් 8ක්ද, කරුඹු ගස් 1ක් සහ මුල්ල ගස් 1ක්ද, අවුරුදු 3ක් වයස ඇති දෙහි ගස් 2ක් සහ කෝපි පැල 1ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති කිතුල් ගස් 3ක්ද, දෙල් ගස් 1ක්ද, ලොවි ගස් 1ක්ද, මීල්ල ගස් 1ක් සහ අඹ ගස් 1ක් සහ අවුරුදු 1ක් වයස ඇති කෙසෙල් පඳුරු 2ක්ද තිබෙන වත්ත

ප්‍රමාණය අ 0, රු 0, ප 357

කැබැල්ල : 4

ඉඩමේ නම : මුල්ලවත්ත, මරික්කාර් ඉස්වරිවිහි වරිපනම් නො 44න් කොටසක්

විස්තර කුඩා හිතවියන්ගේ ඉඩම් අයි අබ්දුල් ජලීල්, ඇස් අයි අබ්දුල් සම්සිත්, ඒ සී ඇම හනිපා යන අය විසින් අයිතිකම් කියන අවුරුදු 25ක් වයස ඇති කොස් ගස් 1ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පොල් ගස් 8ක් සහ පුවක් ගස් 10ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති රබර් ගස් 4ක්ද, අවුරුදු 8ක් වයස ඇති රබර් ගස් 8ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති දෙහි ගස් 1ක් සහ ජම්බු ගස් 1ක් සහ වැඩිකිලියක්ද තිබෙන වත්ත

ප්‍රමාණය අ 0, රු 0, ප 147

කැබැල්ල 5

ඉඩමේ නම : මුල්ලවත්ත, මරික්කාර් ඉස්වරිවිහි වරිපනම් නො 44න් කොටසක්

විස්තර කුඩා හිතවියන්ගේ ඉඩම් අයි අබ්දුල් ජලීල්, ඇස් අයි අබ්දුල් සම්සිත්, ඒ සී ඇම හනිපා යන අය විසින් අයිතිකම් කියන අවුරුදු 30ත් 10ටත් අතර වයස ඇති පුවක් ගස් 2ක් සහ අවුරුදු 1ක් වයස ඇති කෙසෙල් පඳුරු 1ක්ද තිබෙන වත්ත

ප්‍රමාණය අ 0, රු 0, ප 14

කැබැල්ල : 6.

ඉඩමේ නම : මුල්ලවත්ත, මරික්කාර් ඉස්වරිවිහි වරිපනම් නො 53න් කොටසක්

විස්තර කුඩා හිතවියන්ගේ යු ඇල් අබ්දුල් අසීස් යන අය විසින් අයිතිකම් කියන අවුරුදු 30ක් වයස ඇති පොල් ගස් 1ක් සහ කොස් ගස් 1ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති පොල් ගස් 5ක් සහ දෙල් ගස් 1ක්ද, අවුරුදු 5ටත් 15ටත් අතර වයස ඇති පුවක් ගස් 8ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති කරුඹු ගස් 1ක් සහ ලත් බුවලික්ද තිබෙන වත්ත

ප්‍රමාණය අ 0, රු 0, ප 6

කැබැල්ල : 7

ඉඩමේ නම : මුල්ලවත්ත, මරික්කාර් ඉස්වරිවිහි වරිපනම් නො 53න් කොටසක්

විස්තර කුඩා හිතවියන්ගේ යු ඇල් අබ්දුල් අසීස් යන අය විසින් අයිතිකම් කියන අවුරුදු 30ක් වයස ඇති පොල් ගස් 1ක්ද, අවුරුදු 5ත් 8ත් අතර වයස ඇති පුවක් ගස් 16ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති කරුඹු ගස් 1ක්ද, එරමුදු ගස් 1ක් සහ රබුවන් ගස් 1ක්ද තිබෙන වත්ත

ප්‍රමාණය අ 0, රු 0, ප 24

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කලපනාව තිබෙන බව පොදු ජනශාසන දැන ගැනීම සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන ගැටියට මෙයින් දැනුම් දෙමි

ඉහතකී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ හැමදෙනම තමන්ම නොහොත් තමුන් වෙනුවෙන් ක්‍රියා කරන අය වම් 1954ක්වූ ජූලි මස 14වෙනි දින උදේ 10ට කළුතර කම්මේරියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනත් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි

ඒ ඊ ගොනර්ලි මොරගොඩ,  
කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ මැයි මස 26වෙනි දින  
කළුතර කම්මේරියේදීය

ඇල් බී 2166/පේ/ඇල්.ජී/2935

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ ටී මහින්ද සිල්වා වන මම මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො ඒ 1,539 දරන මූලික ජලාශය

කැබැල්ල : 1.

ඉඩමේ නම අඹගහවත්ත  
විස්තර මුඩු බිමක්

අයිතිකම් කියන්නෝ පුංචි හේවගේ නන්දියස් අප්පු, පුංචි හේවගේ සාමිච්චි අප්පු, පුංචි හේවගේ විජේදාස, අඹගහවත්ත, පොල්වතුමෝදර, මරිස්ස

ප්‍රමාණය අ 0, රු 0, ප 17.

ඉහත සඳහන් ඉඩම පිහිටා තිබෙන්නේ මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ පොල්වතුමෝදර නමැති ගමේය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ජූලි මස 9 වැනි දින පෙරවරු 10ට වැලිගම නානායමේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1954දී ජූලි මස 1වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවශාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ටී මහින්ද සිල්වා,  
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ මැයි මස 24වෙනි දින  
මාතර කම්මේරියේදීය

ඇල් ඒ 996

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සිතියමේ නො ඒ 1,883 ගම—විමන්කාමම් (කොටස) 3වෙනි කොඳාශයේ පලේයි විමන්කාමම් (කන්කේසන්තුරෙයි නගර සභාව තුළ)

කැබැල්ල : 1.

ඉඩමේ නම මණත්තලච්චි නො 217..3වෙනි කොඳාශය, පලේයි විමන්කාමම්

විස්තර අවුරුදු 35ක් වයස ඇති තල් ගස් 3ක් ඇති තල් වත්ත අයිතිකම් කියන්නා. කන්තල්පු කාර්තියක්සු, විමන්කාමම්, තොල්ලිපලේයි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 9.2

එකතුව : අ. 0, රු. 0, ප 9.2

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සිදුපදනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ජූලි මස 12 වැනි දින උදේ 10ට සාපතේ කවිවේදියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක්වූ ජූලි මස 2වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිව මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

පී. ජේ හයිසන්,  
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ මැයි මස 25වෙනි දින  
සාපතේ කවිවේදියේදීය

අංකය : ඇල් ඒ 3306/ජේ/3/1924

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

කැබැල්ල : 676.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, 457/207, 458/211 සහ 458ඒ/211 යන තක්සේරු නොමිමර දරන කොටස්, කොසාගයේ නො 2

විස්තර මැව් බිත්තියෙන් යුත් සෙවිලි කළ ගෙයක් සහ අවුරුදු 30කට වඩා වයස ඇති කොස් ගහක් සහ පොල් ගහක් අඩංගු ඇති වත්ත.

අයිතිකම් කියන්නෝ : ඊ. ඇම්. වාර්ලිස් අප්පුහාමි, ජී එච් එබ්වන් නෝනා, එච් ඇම් ඇඩ්වින් අප්පුහාමි, එච් ඇම් ඩේවිඩ් අප්පුහාමි, බබ්ලිච් ඊ ස්කිත්තනෝනා, වික්ටර් සේරත් සෙනෙවිරත්න, ඉහලගම, මාදම්පේ සහ ජී එච්. ගුණතිලක, කුඩාවැව

ප්‍රමාණය අ 0, රු. 2, ප 6 12.

කැබැල්ල : 677.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත තක්සේරු නොමිමර 459 සහ 459 බී/215 කොටසාගයේ නොමිමරය 2.

විස්තර අතු සෙවිලි කළ මඩ හා තිබෙන වැසිකිලියක්ද, ගලෙන් බඳින ලද ලිදක්ද, අතු සෙවිලි කළ මඩ හා තිබෙන කුස්සියක්ද, අතු සෙවිලි කළ මඩ සහ සිමෙන්ති හා තිබෙන ගෙයක්ද, අවුරුදු 5ක් වයස ඇති බෙලි ගස් 2ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති හල්මිල්ල ගස් 3ක්ද, අවුරුදු 15 සිට 30 දක්වා වයස ඇති තේක්ක ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පුවක් ගස් 3ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති දෙහි ගස් 4ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති අඹ ගහක්ද, අවුරුදු 10ක් වයස ඇති දෙල් ගහක්ද, අවුරුදු 10ක් වයස ඇති කොස් ගහක්ද, අවුරුදු 10-15 දක්වා වයස ඇති පොල් ගස් 19ක්ද, අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් ගස් 38ක්ද අඩංගු ඇති වත්ත

අයිතිකම් කියන්නා. ඇස් බබ්ලිච්. ඒකනායක, ඉහලගම, මාදම්පේ

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 25 65

කැබැල්ල : 678.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත නොහොත් මයිලගහවත්ත තක්සේරු නොමිමර 460 ඒ සහ 460 බී/217 කොසාගයේ නො 2

විස්තර පස් ලිදක්ද, සෙවිලි කළ මඩ හා තිබෙන වැසිකිලියක්ද, අතු සෙවිලි කළ මඩ හා තිබෙන කුස්සියක්ද, අතු සෙවිලි කළ මඩ හා තිබෙන කබයක්ද, අතු සෙවිලි කළ මඩ සහ සිමෙන්ති හා තිබෙන ගෙයක්ද, අතු සෙවිලි කළ සිමෙන්ති කොටසක් හා තිබෙන ගෙයක්ද, අවුරුදු 3ක් වයස ඇති සපුගස් 8ක්ද, අවුරුදු 3ක් වයස ඇති පුලුන් ගස් 3ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති දෙලුන් ගස් 3ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති ජම්බු ගහක්ද, අවුරුදු 5ක් වයස ඇති දෙහි ගස් 6ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති දෙබන්ගස් 4ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පුවක් ගස් 3ක්ද, අවුරුදු 5-35 දක්වා වයස ඇති අඹ ගස් 4ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති දෙල් ගහක්ද, අවුරුදු 5ක් වයස ඇති කොස් ගස් 3ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පොල් ගස් 2ක්ද, අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් ගස් 27ක් අඩංගු ඇති වත්ත

අයිතිකම් කියන්නෝ ඇම් සී නොත්තකෝන් සහ බබ්ලිච් මික්ක නෝනා, ඉහලගම, මාදම්පේ.

ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 15 46.

කැබැල්ල : 678A

ඉඩමේ නම : දම්න්නගහවත්ත තක්සේරු නොමිමරය 221. කොසාගයේ නොමිමරය 2.

විස්තර බෙලෙක් තහවුරුවීන් වහල කොටසක් සහ සිමෙන්ති හා මඩ බිත්තියෙන් යුත් කොටසක් අතු සෙවිලි කරනලද සිතිමා ගාලා වක්, ගලෙන් සාදන ලද වැසිකිලි පෙලක් (සාදගෙන යන), සෙවිලි කළ අතුරුපු ගලෙන් බැඳුණු මඩුවක් අඩංගු ඇති අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්වත්ත

අයිතිකම් කියන්නෝ ජේ සී. මුනසිංහ, මාදම්පේ සහ ඇල්. ඊ. මුනසිංහ, නො 14, සාල්ලේ පාර, මවුන්ට් ලෙවිතිය

ප්‍රමාණය. අ. 0, රු. 2, ප 24 79

කැබැල්ල : 680.

ඉඩමේ නම : දම්න්නගහවත්ත, තක්සේරු නො 470/227 සහ 470 ඒ/225/1 කොසාගයේ නො. 2.

විස්තර : පස් ලිදක් සහ සෙවිලි කළ ගලෙන් බඳින ලද සහ සිමෙන්ති හා ඇති කබයක්ද, සෙවිලි කළ මඩ සහ සිමෙන්ති හා ඇති ගෙයක් සමග සෙවිලි කළ නොඅනුරාපු කුස්සියක්ද, අවුරුදු 4ක් වයස ඇති සපු ගස් 6ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පුලුන් ගස් 5ක්ද, අවුරුදු 2ක් වයස ඇති අඹ ගහක්ද, අවුරුදු 5ක් වයස ඇති දෙහි ගස් 7ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති දෙල් ගස් 2ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති දෙබන් ගහක්ද, අවුරුදු 3-10 දක්වා වයස ඇති කොස් ගස් 9ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පුවක් ගස් 12ක්ද, අවුරුදු 3-15 දක්වා වයස ඇති පොල් ගස් 19ක්ද, අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් ගස් 11ක් අඩංගු ඇති වත්ත

අයිතිකම් කියන්නෝ ජේ කේ ආනා කුරේරා, ඉහලගම, මාදම්පේ සහ ආර් ඩී මන්බෝරිස්, හොරකැලේ, මාදම්පේ

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 10 97

කැබැල්ල : 681.

ඉඩමේ නම සියබලාගහවත්ත, තක්සේරු නොමිමරය 517, 517 ඒ/226, 518 ඒ/218/1, 518/218 සහ 518 බී/214 කොසාග නො 1

විස්තර. පස් ලිදක් සහ සෙවිලි කළ මඩ හා ඇති කුස්සියක්ද, සෙවිලි කළ මඩ හා ඇති ගෙයක්ද, අඹගස්, පුවක් ගස්ද, දෙල් ගස්ද, කොස් ගස්, පොල් ගස් අඩංගු ඇති අවුරුදු 30කට වඩා වයස ඇති වත්ත

අයිතිකම් කියන්නෝ එච් ඇම් ඩේවිඩ්, එච්. ඇම්. ඇඩ්වින්, එච් ඇම් රෝන්ඩොක්, ඩී ඩී සේරත්, ඩී ප්‍රසී සේරත්, ඊ ඇම් වාර්ලිස්, ඉහලගම, මාදම්පේ සහ ආර්. ඩී නන්බෝරිස්, හොරකැලේ, මාදම්පේ

ප්‍රමාණය අ 0, රු. 2, ප. 19.46.

කැබැල්ල : 682.

ඉඩමේ නම කොහොඹගහවත්ත, තක්සේරු නොමිමරය 519, 519 ඒ, 520/212. කොසාගයේ නො. 1.

විස්තර පස් ලිදක් සහ ලැලි සහිත සිමෙන්ති හා ඇති වැසිකිලි යක්ද, සෙවිලිකළ මඩ හා ඇති කුස්සියක් සහ සෙවිලි කළ මඩ සහ සිමෙන්ති හා ඇති ගෙයක් අඩංගු ඇති අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් වත්ත.

අයිතිකම් කියන්නා ආර්. ඇස්. ජයසූරිය, සී සී ඇස්. ඇම්. පාසැල, හොරකැල, පාදක්ක

ප්‍රමාණය අ 2, රු. 3, ප. 15 87

එකතුව : අ. 5, රු. 2, ප. 38.32.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සිදුපදනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක්වූ ජූලි මස 9 වෙනි දින උදේ 10ට හලාවත ආහාර පාලක කන්තෝරුවේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1054ක්වූ ජූලි මස 1 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිව මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

පී කාසිලිංගම්,  
පුත්තලම්-හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ  
අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ මැයි මස 28 වෙනි දින

පුත්තලම් කවිවේදියේදීය

අංකය : ඇල් ඒ 7666/ජේ/3/2615

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි. එනම් ඉදිරිගොඩ ආණ්ඩුවේ සිංහල පිරිමි පාසැලටය.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

1952කේ නොවැට්ටිබද් මස 14වෙනි දින නො 10,469 දරන ලංකාණ්ඩු ගැසට් පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද ඉඩම හා ඉඩම් සංවර්ධන ඇමතිතුමාගේ වම් 1952ක්වූ ඔක්තෝබර් මස 23වෙනි දින නො. ඡේ 2/2615 දරන ප්‍රකාශය අනුව

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැට්ටිබද් හත්පත්තුවේ නැගෙනහිර තීරගත්දහයේ කෝරළේ, ඉදුල්ගොඩ නම් ගමෙහි පිහිටි පෙහිල්ලේ පිටිය කෝන්ගහමුල්ලයේ නමැති වත්තෙන් නො ඒ 12 646 දරන අවසාන ගම්බදකරණ සැලැස්මේ 1වෙනි බිම්කැඩැල්ලයයි මෑත වඩා විස්තරව හැඳින්වන අ. 1, රු 0, ප 9 2කක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

ඉහත අදහස් ඉඩමට හිමිකම් අයිතිවූයෙකුට හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ජේ ජූලි මස 16වෙනි දින ප්‍ර හා 9ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛව යුතුයි

තවද 1954ජේ ජූලි මස 8වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල

හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි මේ සම්බන්ධයෙන් ඇති ලියකියවිලි මා ඉදිරිපිට විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙන්විය යුතුයි.

විභාගය පවත්වන අස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි කියමි දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ල කින් දන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි

මාගේ 1953කේ ජූලි මස 16වෙනි දින දරන ඉඩම් ලබාගැනීමේ 7 වැනි වගන්තිය යටතේ කරන ලද දන්වීම මෙයින් අවලංගු කරමි.

සැම එව් සිල්වා,  
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ අංකුමේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ මැයි මස 27වෙනි දින  
කුරුණෑගල කවිචේරියේදීය.

### නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

ඇල් ඩී/4787/ඇල් ආර්ඪ/ඒපීඇල්/547—ජේ 5/ ඇල් 101.

ඇල් ඩී—බී 49/50

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය සහ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුවූ) 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුළුච් බණ්ඩා බලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ මාර්තු මස 15වෙනි දින  
කොළඹදීය

උප ලේඛනය

මූලික ඒලැනෝ නො පී පී ඒ 2,060 ගම—දෙලිවලහන් න

කැබැල්ල: 1.

ඉඩමේ නම බොරළුවේවත්ත

විස්තර අවුරුදු 5-20 පමණ වූ පොල් ගස්ද, අවුරුදු 5-40 පමණ වූ පුවක් ගස්ද, අවුරුදු 60-70 පමණ වූ කොකෝ, අවුරුදු 30ක් පමණ වූ රබර් ගස්ද, අවුරුදු 60-70 පමණ වූ කොස් ගස්ද, අවුරුදු 60-70 පමණ වූ ගම්මිරිස් වැල්ද, අවුරුදු 3-20 පමණ කිතුල් ගස්ද, අවුරුදු 30 පමණ වූ රබර් ගස්ද අවුරුදු 30 පමණ වූ පොල් ගස් දෙකක්ද, අවුරුදු 30 පමණ වූ කොකෝ ගස් 3ක්ද, අවුරුදු 30ක් පමණ වූ නෝ පදුරුද, හේනෝ තිබෙන අවුරුදු 50 පමණ වූ කොස් ගසක්ද, අවුරුදු 25 පමණ වූ අඹ ගසක්ද ඇති ඉඩම

අයිතිකම් කියන්නා යු ඇම ඇම වෙල්විදනෝ, උඩගම, හුරිකඩුව ප්‍රමාණය අ 3, රු 2, ප 39

කැබැල්ල: 2.

ඉඩමේ නම බොරළුවේවත්ත

විස්තර අවුරුදු 5-50 පමණ වූ පොල් ගස් 3ක්ද, අවුරුදු 60-70 පමණ වූ කොකෝ ගස්ද, අවුරුදු 30 පමණ වූ රබර් ගස්ද, අවුරුදු 5-50 පමණ වූ පුවක් ගස්ද, අවුරුදු 20-60 පමණ වූ කොස් ගස් 8ක්ද, අවුරුදු 8ක් පමණ වූ අඹ ගස් 3ක්ද, අවුරුදු 60-70 පමණ වූ ගම්මිරිස් වැල්ද, අවුරුදු 3-20 පමණ වූ දෙල් ගස් දෙකක්ද, අවුරුදු 3-20 පමණ වූ කිතුල් ගස්ද ඇති ඉඩම

අයිතිකම් කියන්නා යු ඇම ඇම වෙල්විදනෝ, උඩගම, හුරිකඩුව ප්‍රමාණය අ 0, රු. 1, ප 23.

කැබැල්ල: 3.

ඉඩමේ නම බොරළුවේවත්ත

විස්තර අවුරුදු 60-70 පමණ වූ කොකෝ ගස්ද, අවුරුදු 5-40 පමණ වූ පුවක් ගස්ද, අවුරුදු 30 පමණ වූ රබර් ගස්ද, අවුරුදු 20 පමණ වූ කිතුල් ගස්ද, අවුරුදු 70 පමණ වූ කොස් ගස් දෙකක්ද ඇති ඉඩම

අයිතිකම් කියන්නා යු ඇම ඇම වෙල්විදනෝ, උඩගම, හුරිකඩුව ප්‍රමාණය අ 0, රු 0, ප 33

එකතුව. අ 4, රු 1, ප. 15

අංකය කීව් 4288/ඇල් ආර්ඪ/ඒපීඇල් 4864

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය සහ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුවූ) 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කට යුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුළුච් බණ්ඩා බලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ ඇස් ඇප් අමරසිංහ,  
සෑවර ලේකම්වරයා

වම් 1954ක්වූ අප්‍රේල් මස 30 වැනි දින  
කොළඹදීය

උප ලේඛනය

මුල් ඒලැනෝ නො ඒ 3,018 ගම—ඉදුරේ අහාර

කැබැල්ල 1

ඉඩමේ නම දෙල් ගහවත්ත නොහොත් බෝටියඅහාර

විස්තරය අවුරුදු 35-50ක් වූ පොල් ඉඩම.  
අයිතිකම් කියන්නා අරුනාසලම් විසලවිචි නොහොත් ඒ.  
සෙල්ලාවිචිඅම්ම, නො 108, හිල් විටිය, කොළඹ.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

කැබැල්ල: 2.

ඉඩමේ නම දෙල් ගහවත්ත නොහොත් බෝටියඅහාර

විස්තරය පොල් ඉඩම  
අයිතිකම් කියන්නා අරුනාසලම් විසලවිචි නොහොත් ඒ.  
සෙල්ලාවිචිඅම්ම, නො 108, හිල් විටිය, කොළඹ.

ප්‍රමාණය අ 4, රු 1, ප 32

එකතුව: අ 4, රු. 2. ප. 04.

ඇල් ඩී—බී 49/50

අංකය : ඇල් ඩී/4786/ඇල් ආර්ථ/එපීඇල් 547ඒ—පේ 54 ඇල් 102

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතුවූ) 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ මාර්තු මස 15 වැනි දින කොළඹදීය.

උප ලේඛනය

මුල් ජ්‍යෙෂ්ඨ නො ඒ 2,069 ගම—කෝවිලකැලේගම්මැදද

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : කුඹල්මැටියේ කුඹුර

විස්තර : අවුරුදු 10-20 පමණ වූ පුවක් ගස් තුනක්ද, අවුරුදු 10-20 පමණ වූ සපුගස් දෙකක්ද ඇති කුඹුර

අයිතිකම් කියත්තා ඇම් ලියරාම, වරාදිවෙල, මකුල්දෙණිය

ප්‍රමාණය අ 0, රු 1, ප 26.

ඇල් ඩී—බී 49/50.

ඇල් ඒ/ඇල් ආර්ථ/54/75/ඇල් ආර්ථ/එපීඇල් 424 ඒ/පේ 54 ඇල් 63

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතුවූ) 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ පෙබරවාරි මස 17වෙනි දින කොළඹදීය.

උප ලේඛනය

නො 971 දරන අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ දෙවෙනි අතිරේකය ගම—බෝතින්ගමුව

කැබැල්ල : 48.

ඉඩමේ නම : පරගහවත්ත

විස්තර : අවුරුදු 20-30ක වයසැති පොල්වත්ත

අයිතිකම් කියත්තා කුලියපිටියේ ලබුයගේ පී පී ජයමාන්න

ප්‍රමාණය : අ. 1, රු. 0, ප. 34.

කැබැල්ල : 49.

ඉඩමේ නම : පරගහවත්ත

විස්තර : අවුරුදු 20ක පොල්ගස් 1කින් යුත් පොල් ඉඩම

අයිතිකම් කියත්තා : කුලියපිටියේ ලබුයගේ පී පී ජයමාන්න

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 0.2.

එකතුව : අ. 1, රු. 0, ප. 84.2.

ඇල් ඩී—බී 49/50

ඇල් ඒ/ඇල් ආර්ථ/54/78/ඇල් ආර්ථ/එපීඇල් 4368/පේ 54 ඇල් 99

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතුවූ) 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ මාර්තු මස 15වෙනි දින කොළඹදීය

උප ලේඛනය

මුල් ජ්‍යෙෂ්ඨ නො ඒ 1,308 ගම—පනාදර, වලඟි සහ මුනමලේ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : පුවක්ගහකොටුව සහ පුවක්ගහකොටුවේ මූකලාන

විස්තර : අවුරුදු 20-35ක දක්වා වයසැති පොල් ඉඩම

අයිතිකම් කියත්තා : ජයකොඩි ආරච්චිගේ උත්තනසිඳෙගේ කපුරුවා නසිදෙ, ජේ ඒ යු පුංචිපු නසිදෙ, ජේ ඒ යු රත්ග නාවිච්චේ, ජේ ඒ යු කොමිබිනාවිච්චේ, ජේ ඒ පුත්තපු නසිදෙගේ අමාරිස්, සියල්ලෝම කලගහ, බමුනකොටුවේය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 38

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : පුවක්ගහකොටුව සහ පුවක්ගහකොටුවේ මූකලාන

විස්තර : අවුරුදු 20-35ක දක්වා වයසැති පොල් ඉඩම

අයිතිකම් කියත්තා : ජයකොඩි ආරච්චිගේ උත්තනසිඳෙගේ කපුරුවා නසිදෙ, ජේ ඒ යු පුංචිපු නසිදෙ, ජේ ඒ යු රත්ග නාවිච්චේ, ජේ ඒ යු කොමිබිනාවිච්චේ, ජේ ඒ පුත්තපු නසිදෙගේ අමාරිස්, සියල්ලෝම කලගහ, බමුනකොටුවේය.

ප්‍රමාණය අ 5, රු 1, ප 11.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : පුවක්ගහකොටුව සහ පුවක්ගහකොටුවේ මූකලාන.

විස්තර : අවුරුදු 20-35ක දක්වා වයසැති පොල් ඉඩම

අයිතිකම් කියත්තා : ජයකොඩි ආරච්චිගේ උත්තනසිඳෙගේ කපුරුවා නසිදෙ, ජේ ඒ යු පුංචිපු නසිදෙ, ජේ ඒ යු රත්ග නාවිච්චේ, ජේ ඒ යු කොමිබිනාවිච්චේ, ජේ ඒ පුත්තපු නසිදෙගේ අමාරිස්, සියල්ලෝම කලගහ, බමුනකොටුවේය

ප්‍රමාණය අ 0, රු 1, ප 36

කැබැල්ල : 4.

ඉඩමේ නම : පුවක්ගහකොටුව සහ පුවක්ගහකොටුවේ මූකලාන.

විස්තර : අවුරුදු 20-35ක දක්වා වයසැති පොල් ඉඩම

අයිතිකම් කියත්තා : ජයකොඩි ආරච්චිගේ උත්තනසිඳෙගේ කපුරුවා නසිදෙ, ජේ ඒ යු පුංචිපු නසිදෙ, ජේ ඒ යු රත්ග නාවිච්චේ, ජේ ඒ යු කොමිබිනාවිච්චේ, ජේ ඒ පුත්තපු නසිදෙගේ අමාරිස්, සියල්ලෝම කලගහ, බමුනකොටුවේය

ප්‍රමාණය අ 0, රු 3, ප 26.

එකතුව : අ. 6, රු. 3, ප. 31.

ඇල් ඩී—බී 19/50

ඇල් ඒ/ඇල් ආර්ඪ/54/77/ඇල් ආර්ඪ/ඒ පී ඇල් 47/50/ ඡේ 54 ඇල් 98.

1950සේ අංක 9 දරන ඉඩම ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942සේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවන තේරුම් ගතයුතුවූ) 1950සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක් වූ මාර්තු මස 15වෙනි දින කොළඹදීය

උපලේඛනය

නො 1,085 සහ 1 086 දරන ඒකබද්ද 1වෙනි අතිරේකය ගම—ආදාගල සහ උඩකොටමුල්ල

කැබැල්ල : 3.

ඉඩමේ නම බෝයගොඩයාවත්ත විස්තර අවුරුදු 3-35හක වයසැති පුවක් කොස්, කිතුල් පලතුරු සහ පොල් ඇති වත්ත අයිතිකම් කියන්නා වැරඬි, බෝයගොඩ ඒකනායක මුදියන්සේ ලාගේ ඇලිස් කුමාරිහාමි ප්‍රමාණය අ 0, රු 1, ප 6

එකතුව. අ 0, රු 1, ප 6.

කැබැල්ල : 21.

ඉඩමේ නම බෝයගොඩයාවත්ත විස්තර අවුරුදු 3-35හක වයසැති පුවක්, කොස්, කිතුල්, පලතුරු සහ පොල් ඇති වත්ත සහ ටකරන් වැසූ වටිවිච්චියන් කරනලද තාවකාලික ගෙයකින් කොටසක් අයිතිකම් කියන්නා වැරඬි, බෝයගොඩ ඒකනායක මුදියන්සේ ලාගේ ඇලිස් කුමාරිහාමි ප්‍රමාණය අ 1 රු 0, ප 21

කැබැල්ල : 22.

ඉඩමේ නම බෝයගොඩයාවත්ත විස්තර. අවුරුදු 30ක පොල් ගහක්ද, දෙබිම් පැලයකින් යුත් වත්ත අයිතිකම් කියන්නා වැරඬි, බෝයගොඩ ඒකනායක මුදියන්සේ ලාගේ ඇලිස් කුමාරිහාමි ප්‍රමාණය අ 0, රු 0, ප 3

කැබැල්ල 23.

ඉඩමේ නම බෝයගොඩයාවත්ත විස්තර. වටිවිච්චි බිච්චියෙන් කරනලද ටකරන් වැසූ තාවකාලික ගෙයකින් කොටසක් වූ වත්ත අයිතිකම් කියන්නා වැරඬි, බෝයගොඩ ඒකනායක මුදියන්සේ ලාගේ ඇලිස් කුමාරිහාමි ප්‍රමාණය අ 0, රු 0, ප 1

එකතුව: අ. 1, රු 0, ප 25.

ඇල් ඩී—බී 49/50

ඇල් ඒ/ඇල් ආර්ඪ/54/74/ඇල් ආර්ඪ/ඒ පී ඇල් 42/4/ ඡේ 54 ඇල් 62

1950සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942සේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවන තේරුම් ගතයුතුවූ) 1950සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක් වූ පෙබරවාරි මස 17වෙනි දින කොළඹදීය

උපලේඛනය

නො 2,358 දරන අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 1 වැනි අතිරේකය ගම—ගලකුඹුර

කැබැල්ල 98.

ඉඩමේ නම මෙරගල්පොත්තේ වත්ත විස්තරය අවුරුදු 10ක පොල්වත්ත.

අයිතිකම් කියන්නෝ දඬුවම්වෙහි, ගලකුඹුරේ මෙරගල්පොත්තේ වත්තේ කේ. එච් හරමානිස් ජයසිංහ සහ මාකේවිට, මැදලගමුවේ ජේ කේ වාර්ලස් සිසෙකුඳු

ප්‍රමාණය අ 0, රු 0, ප 5

කැබැල්ල 99.

ඉඩමේ නම මෙරගල්පොත්තේ වත්ත විස්තරය අවුරුදු 10ක පොල්වත්ත අයිතිකම් කියන්නෝ දඬුවම්වෙහි, ගලකුඹුරේ මෙරගල්පොත්තේ වත්තේ කේ. එච් හරමානිස් ජයසිංහ සහ මාකේවිට, මැදලගමුවේ ජේ කේ. වාර්ලස් සිසෙකුඳු

ප්‍රමාණය අ 0, රු 0, ප 29

කැබැල්ල : 100

ඉඩමේ නම මෙරගල්පොත්තේ වත්ත විස්තර අවුරුදු 5-30ක පොල්වත්ත

අයිතිකම් කියන්නෝ දඬුවම්වෙහි, ගලකුඹුරේ මෙරගල්පොත්තේ වත්තේ කේ. එච් හරමානිස් ජයසිංහ සහ මාකේවිට, මැදලගමුවේ ජේ කේ. වාර්ලස් සිසෙකුඳු

ප්‍රමාණය අ 12, රු 1, ප 16

කැබැල්ල : 101.

ඉඩමේ නම මෙරගල්පොත්තේ වත්ත විස්තර අවුරුදු 10-30ක පොල්වත්ත

අයිතිකම් කියන්නෝ දඬුවම්වෙහි, ගලකුඹුරේ මෙරගල්පොත්තේ වත්තේ කේ. එච් හරමානිස් ජයසිංහ සහ මාකේවිට, මැදලගමුවේ ජේ කේ. වාර්ලස් සිසෙකුඳු

ප්‍රමාණය අ 0, රු 2, ප 14

එකතුව. අ. 13. රු. 0, ප. 24

ඇල්. ඩී—බී 49/50

අංකය : ඇල් ඩී/4786/ඇල් ආර්ඪ/ඒ පී ඇල් 547 ඒ— ඡේ 54 ඇල් 102.

1950සේ අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනපත් ඔස්වින් රේන් රයිට් වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහතාභි පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්ට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1954ක් වූ ජූලි මස 2වෙනි දින සූ හා 1030ට මහනුවර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් - ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක් වූ ජූනි මස 25වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහභාග වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි එසේ ලියවිල්ලකින් නොදැන්වුවහොත් මා ඉදිරියට වින්දක් වන අයිතිවාසිකම් ගැන ක්‍රියාකරණු නොලැබේ.

රේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා  
වම් 1954ක් වූ මැයි මස 26වෙනි දින  
මහනුවර කවිචේරියේදීය

උප ලේඛනය

මුල් ජ්‍යෙෂ්ඨ නො පි පි ඒ 2,069 ගම්—කෝවිලකැලේ ගම් මැද ද කැබැල්ල : 1

ඉඩමේ නම කුඩල් මැදියේ කුඹුර

විස්තර අවුරුදු 10-20 පමණකු පුවක් ගස් 3ක් ද, අවුරුදු 10-20 පමණකු සපු ගස් 2ක් ද ඇති කුඹුර

අයිතිකම් කියත්තා ඇම් ලීලාරාම, වරාදිවෙල, මකුල් දෙකිය

ප්‍රමාණය අ 0, රු 1, ප 26

එකතුව : අ. 0, රු 1, ප 26

• ඇල් සි—බී 49/50

අංකය ඇල් සි 4787/ඇල් ආර්ථි/ඒ පි ඇල් / 547—පේ/54 ඇල් 101

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් මස්විත් රේන් රසිට වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි—

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,

(3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1954ක් වූ ජූලි මස 2 වෙනි දින පූර්වහස 10 ට මහනුවර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පූද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක් වූ ජූලි මස 25 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි එසේ ලියවිල්ලකින් නොදන්න වන ලද අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් විභාගයේදී මා විසින් ක්‍රියා කරනු නොලැබේ

රේන් රසිට,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක් වූ මැයි මස 27 වැනි දින මහනුවර කවිචේරියේදීය

උප ලේඛනය

මූලික ජ්‍යෙෂ්ඨ නො පි පි ඒ 2,060 ගම්—දෙලීවල තැන්න

කැබැල්ල : 1.

ඉඩමේ නම බොරළුවෙවත්ත

විස්තර : අවුරුදු 5-20 පමණකු පොල් ගස් ද, අවුරුදු 5-40 පමණකු පුවක් ගස් ද, අවුරුදු 60-70 පමණකු කොකෝ, අවුරුදු 30ක් පමණකු රබර් ගස් ද, අවුරුදු 60-70 පමණකු කොස් ගස් ද, අවුරුදු 60-70 පමණකු ගම්මිරිස් වැල් ද, අවුරුදු 3-20 පමණ කිතුල් ගස් ද, අවුරුදු 30 පමණකු රබර් ගස් ද, අවුරුදු 30ක් පමණකු පොල් ගස් දෙකක් ද, අවුරුදු 30ක් පමණකු කොස් ගස් 3ක් ද, අවුරුදු 30ක් පමණකු හෝ පඳුරු ද, අවුරුදු 50ක් පමණකු කොස් ගසක් ද, අවුරුදු 25ක් පමණකු අබි ගසක් ද ඇති ඉඩම.

අයිතිකම් කියත්තා : යු ඇම්. ඇම් වෙල් විදනේ, උඩගම, හුරිකඩුව. ප්‍රමාණය : අ 3, රු. 2, ප 39.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම බොරළුවෙවත්ත

විස්තර : අවුරුදු 5-50 පමණකු පොල් ගස් 3ක් ද, අවුරුදු 60-70 පමණකු කොකෝ ගස් ද, අවුරුදු 30ක් පමණකු රබර් ගස් ද, අවුරුදු 5-50 පමණකු පුවක් ගස් ද, අවුරුදු 20-60 පමණකු කොස් ගස් 8ක් ද,

අවුරුදු 8ක් පමණකු අබි ගස් 3ක් ද, අවුරුදු 60-70 පමණකු ගම්මිරිස් වැල් ද, අවුරුදු 3-20 පමණකු දෙල් ගස් දෙකක් ද, අවුරුදු 3-20 පමණකු කිතුල් ගස් ද ඇති ඉඩම

අයිතිකම් කියත්තා යු ඇම් ඇම් වෙල් විදනේ, උඩගම, හුරිකඩුව ප්‍රමාණය අ 0, රු 1, ප 23

කැබැල්ල : 3.

ඉඩමේ නම බොරළුවෙවත්ත

විස්තර අවුරුදු 60-70 පමණකු කොකෝ ගස් ද, අවුරුදු 5-40 පමණකු පුවක් ගස් ද, අවුරුදු 30 පමණකු රබර් ගස් ද, අවුරුදු 20 පමණකු කිතුල් ගස් ද, අවුරුදු 70 පමණකු කොස් ගස් දෙකක් ද ඇති ඉඩම

අයිතිකම් කියත්තා යු ඇම් ඇම් වෙල් විදනේ, උඩගම, හුරිකඩුව. ප්‍රමාණය අ 0, රු 0, ප 33

එකතුව අ 4, රු. 1, ප. 15.

අංකය ඇල් සි 3456—පේ 54 ඇල් 109/ ඇල් ආර්ථි/ඒ පි ඇල් / 5893

වම් 1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහකලපුව දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් මාතික්කම් සිවනාදන් වන මම 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැනුම් දී සිටින්නේ—

1 මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තරව තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කර දීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,

2. එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,

3. එසේ ලබාගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම දෙනාම—

(අ) වම් 1954ක් වූ ජූලි මස 26 වෙනි දින මහකලපුව කවිචේරියේදී පූ හා 10ට මා ඉදිරියේ පූද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක් වූ ජූලි මස 16 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සභාව වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

විභාග පවත්වන අවස්ථාවේදී අයිතිකම් සම්බන්ධ තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරියේදී පෙන්විය යුතුයි

නියම දිනට පෙර අයිතිකම් සම්බන්ධ ලියවිල්ලකින් දන්වා නොඑවූ කෙනෙක් මා ඉදිරියේදී විභාග කරන වේලාවට පෙනී සිටින්නට උවමනා නොකෙරේ අයිතිකම් සම්බන්ධ ලියවිල්ලෙන් දන්වා නොඑවූ අය ගෙන් කට වටනෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි

ආණ්ඩුවට ඉඩම් තැන්ගත් වශයෙන් දෙන්නට අදහස් තිබුණත් ඒ ඉඩම්වලට ඇත්තා වූ අයිතිකම් සම්බන්ධ ඉහත සඳහන් පරිදි ලියවිල්ලකින් දන්විය යුතුයි

ඇම් සිවනාදන්,

මහකලපුව දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක් වූ මැයි මස 26 වෙනි දින මහකලපුව කවිචේරියේදීය

උප ලේඛනය

ජ්‍යෙෂ්ඨ නො මූලික ජ්‍යෙෂ්ඨ ඒ 1,125. ගම්—6 වෙනි කොසායය, සයින්තමරුදු

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : මුල් ලෙයිකාරන් වයිල්

විස්තර . කුඹුර

අයිතිකම් කියත්තා : ශ්‍රී සිතිවිතායග පුල් ලයාර් කෝවිලේ භාරකාර කේ. කුමාරසාමි, කල්ලඹි, මහකලපුව.

ප්‍රමාණය. අ. 0, රු 0, ප 15

කැබැල්ල 2

ඉඩමේ නම මුල්ලෙයිකාරන්වයිල්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා ශ්‍රී සිතිවිතායග පුල්ලයාර් කෝවිලේ භාරකාර කේ කුමාරසාමි, කල්ලඹි, මඩකලපුව

ප්‍රමාණය අ 3, රූ 0, ප 31

අයිතිවාසිකම් සම්බන්ධව ගොරතුරු මා වෙත ලිය විල්ලකින් දන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත වාද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයගෙන් කට වචනයෙන් විභාග ගොකරන බව මෙයින් දන්වමි

සෑම එච් සිල්වා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

කැබැල්ල 3

ඉඩමේ නම මුල්ලෙයිකාරන්වයිල්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා ශ්‍රී සිතිවිතායග පුල්ලයාර් කෝවිලේ භාරකාර කේ කුමාරසාමි, කල්ලඹි, මඩකලපුව

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 31

වර්ෂ 1954ක්වූ මැසි මස 29වෙනි දිනදී

උපලේඛනය

නො 11,212, 214 සහ 215 දරන 1වෙනි එකාබව අභිච්ඡේදය ගම්-යන්කන්තොගෙර, එවමපොල රත්නගොරුව සහ විකිරිකාව, යක්කන්තොගෙර නම් ගම්

කැබැල්ල 4

ඉඩමේ නම මුල්ලෙයිකාරන්වයිල්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා ශ්‍රී සිතිවිතායග පුල්ලයාර් කෝවිලේ භාරකාර කේ කුමාරසාමි, කල්ලඹි, මඩකලපුව

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 35

කැබැල්ල 18.

ඉඩමේ නම එටම්පොල එස්ටේට්

විස්තර අවුරුදු 15ක පොල්ගස් 2ක් සහිත පොල් ඉඩමක් සහ කරත්ත පාරකින් කොටසක්

අයිතිකම් කියන්නා ඇස් ඇම් යු බණ්ඩාර, ආරෝග්‍යශාලාව, ගොඹිගමුව, කටුන

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 15

කැබැල්ල 5

ඉඩමේ නම මුල්ලෙයිකාරන්වයිල්

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා ශ්‍රී සිතිවිතායග පුල්ලයාර් කෝවිලේ භාරකාර කේ කුමාරසාමි, කල්ලඹි, මඩකලපුව

ප්‍රමාණය අ 0, රූ 2, ප 0

කැබැල්ල 19

ඉඩමේ නම එටම්පොල එස්ටේට්

විස්තර අවුරුදු 25ක පොල්ගසකින් යුත් කරත්ත පාරක්

අයිතිකම් කියන්නා ඇස් ඇම් යු බණ්ඩාර, ආරෝග්‍යශාලාව, ගොඹිගමුව, කටුන, හේරත් මුදියන්සලාගේ බණ්ඩාර, ගම් මුලාදකිය

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 7

එකතුව. අ 0, රූ 0, ප 22.

එකතුව. අ 4, රූ 0, ප 38

විකිරිකාව නම් ගම්

කැබැල්ල 25

ඉඩමේ නම එටම්පොල එස්ටේට්

විස්තර අවුරුදු 40-60ක පොල් ඉඩම සහ ලීදක්.

අයිතිකම් කියන්නා ඇස් ඇම් යු බණ්ඩාර, ආරෝග්‍යශාලාව, ගොඹිගමුව, කටුන

ප්‍රමාණය අ 1 රූ 3, ප 39

එකතුව. අ 1, රූ 3, ප 39

රත්නගොරුව නම් ගම්

කැබැල්ල 32.

ඉඩමේ නම එටම්පොල එස්ටේට්

විස්තර අවුරුදු 5-15ක පොල්ගස් 9ක් සහිත පොල් ඉඩමක්

අයිතිකම් කියන්නා ඇස් ඇම් යු බණ්ඩාර, ආරෝග්‍යශාලාව, ගොඹිගමුව, කටුන

ප්‍රමාණය අ 0 රූ 0, ප 39

එකතුව. අ 0, රූ 0, ප. 39.

කැබැල්ල : 33.

ඉඩමේ නම එටම්පොල එස්ටේට්

විස්තර අවුරුදු 2-50ක පොල් ඉඩමක කරත්ත පාරකින් කොටසක්ද, නාවකාලික මැටිවලින් සාදනලද පොල්අතුරුවලින් සෙවිලි කරන ලද ගෙයක් සහ වැවක්ද මේ

අයිතිකම් කියන්නා ඇස් ඇම් යු බණ්ඩාර, ආරෝග්‍යශාලාව, ගොඹිගමුව, කටුන

ප්‍රමාණය අ 15, රූ 1, ප 20

කැබැල්ල : 34.

ඉඩමේ නම එටම්පොල එස්ටේට්

විස්තර කරත්ත පාරක්.

අයිතිකම් කියන්නා ඇස් ඇම් යු බණ්ඩාර, ආරෝග්‍යශාලාව, ගොඹිගමුව, කටුන හේරත් මුදියන්සලාගේ බණ්ඩාර, ගම් මුලාදකිය, එටම්පොල, හොරොම්බාව, උරුම කියා සිටී

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 28

එකතුව : අ 15, රූ. 2, ප. 8.

මේ සඳහා එවන සෑම ලිපියකම මෙයින් සඳහන් අංකය ලියා එවිය යුතුයි

ඇල් සී-බී 49/50  
ඇල් ඒ/ඇල් ආර් 53/3/ඇල් ආර් 188/සේ/  
ඇල් ඇල් සී/98/53

1950 අංක 9 දරන ආණ්ඩුවේ ඉඩම් ඔැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනපත් සම්පත්වලින් සෑමුවල හෙක්ටර් සිල්වා වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවේ ඔැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි -

- (1) මෙහි පහත උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවසානයෙන් සඳහා ආණ්ඩුවේ ඔැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ඔැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ඔැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) 1954වර්ෂ ජූලි මස 8වෙනි දින සුභා 9ට කුරුණෑගල කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
  - (ආ) වාද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ජූනි මස 30වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්භාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි විභාග පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි නියම දිනට පෙර තම තමන්ගේ

### அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்  
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,  
கொழும்பு, காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
1954 ம ஜூன் (ஏப்ரல்) சித்திரை 6 ந ட.

மாகாண ஏசனரேவின் இலக்கம் LL/A 5512  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் :  
J/LLD/2634

காணியின் விபரம்

1 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, டமமே எனலு கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 71 ல 3 D இலக்கத்துண்டாகிய குறுபொடையே அல்லது கடுகெனத்தேறேன ஆகிய காணிகளின் ஒரு பகுதியாகிய 1 ஏ 1 றா 14 4 பே. விசாலமுள்ள காணி

2 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, டமமே எனலு கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 71 ல 7 ம இலக்கத்துண்டாகிய கெற்றிகேவத்த, நிகேறேன ஆகிய காணிகளின் ஒரு பகுதியாகிய 5 ஏ. 2 றா 29 6 பே. விசாலமுள்ள காணி

3 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, டமமே எனலு கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 71 ல 1 ம இலக்கத்துண்டாகிய பொலயல கேன அல்லது டிகாக ஆகிய காணியின் ஒரு பகுதியாகிய 1 ஏ 0 றா 30 8 பே. விசாலமுள்ள காணி

4. இரத்தினபுரி டிஸ்திரிக் நவதூண கோறன், பல்லபத்து, டெல்ல பொட கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 70 ல 36 ம இலக்கத்துண்டாகிய வேபொடையே தெனியா அல்லது வேபொடலே குமுப்பு ஆகிய காணியின் ஒரு பகுதியாகிய 0 ஏ 0 றா 08 1 பே. விசாலமுள்ள காணி

5 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, டெல்ல பொட கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 70 ல 35 ம இலக்கத்துண்டாகிய இளடிஹுதெனியா, இரவலதெனியா ஆகிய காணிகளின் ஒரு பகுதியாகிய 0 ஏ 1 றா 13 6 பே., விசாலமுள்ள காணி.

6 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, டெல்ல பொட கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 70 ல 37 ம இலக்கத்துண்டாகிய கபுறலாகே தெனன முதலிய காணிகளின் ஒரு பகுதியாகிய 0 ஏ 1 றா. 00.2 பே., விசாலமுள்ள காணி

7 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து டெல்ல பொட கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 70 ல 38, 32D இலக்கத்துண்டாகிய ஹிகெனதெனவத்த அல்லது கபுறலாகேவத்த முதலிய காணிகளின் ஒரு பகுதியாகிய 0 ஏ 0 றா 03 8 பே., விசாலமுள்ள காணி.

8 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, டெல்ல பொட கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 70 ல 32, 32D இலக்கத்துண்டாகிய காளிய மொத்துவேதெனியா அல்லது இரவல தெனியா எனலு காளியின் ஒரு பகுதியாகிய 0 ஏ 2 றா 21 1 பே., விசாலமுள்ள காணி.

9 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, டெல்ல பொட கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 70 ல 4, 21, 20 ம இலக்கத்துண்டுகளாகிய பத்தலகொத்துவே வத்த, உடுமுல ஆகிய காணிகளின் ஒரு பகுதியாகிய 2 ஏ 1 றா 22 9 பே., விசாலமுள்ள காணி

10 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, டெல்ல பொட கிராமத்தில், கடைசிக் கிராமப்படம் 70 ல 10 ம இலக்கத்துண்டாகிய உடுமுல குமுப்பு அல்லது உடுமுல எனலு காணியின் ஒரு பகுதியாகிய 0 ஏ 2 றா 28 4 பே., விசாலமுள்ள காணி

11 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, டெல்ல பொட கிராமத்தில், கடைசிக் கிராமப்படம் 70 ம 8 ம இலக்கத்துண்டாகிய டியாகத்தனகலேறேன, உடலுவத்த ஆகிய காணிகளின் ஒரு பகுதியாகிய 2 ஏ 3 றா 33 8 பே., விசாலமுள்ள காணி

12 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, கல கமுல கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 66 ல 1, 7, 8 ம இலக்கத்துண்டுகளாகிய றுடெல்லவத்த, நிந்தகுமுப்புறவத்த ஆகிய காணிகளின் ஒரு பகுதியாகிய 1 ஏ. 1 றா 20 0 பே., விசாலமுள்ள காணி

13 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, கல கமுல கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 66 ல 2, 4 ம இலக்கத்துண்டுகளாகிய பனுகலெல்ல, டிகனேவத்த ஆகிய காணிகளின் ஒரு பகுதியாகிய 2 ஏ 0 றா, 11 1 பே., விசாலமுள்ள காணி

14 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, கலகமுல கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 66 ல 22 ம இலக்கத்துண்டாகிய நாரங்குல ஒவிறு எனலு காணியின் ஒரு பகுதியாகிய 0 ஏ 1 றா 05 6 பே., விசாலமுள்ள காணி

15 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, கலகமுல கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 66 ல 16 ம இலக்கத்துண்டாகிய பறனவத்த, றைகமகேவத்த எனலு காணிகளின் ஒரு பகுதியாகிய 0 ஏ 0 றா 12 9 பே., விசாலமுள்ள காணி

16 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, கலகமுல கிராமத்தில், கடைசிக் கிராமப்படம் 66 ல 17 ம இலக்கத்துண்டாகிய மிடிஹுலயிடட, பிமமேஒவிறு ஆகிய காணிகளின் ஒரு பகுதியாகிய 1 ஏ 1 றா 10 6 பே. விசாலமுள்ள காணி

17 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, கல கமுல கிராமத்தில், கடைசிக் கிராமப்படம் 66 ல 18A, 17A இலக்கத்துண்டுகளாகிய அம்பகஹேறேன, கனத்தேவத்த, கெற்றகுமுப்பு ஆகிய காணிகளின் ஒரு பகுதியாகிய 0 ஏ 0 றா 35 9 பே., விசாலமுள்ள காணி.

18 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, கல கமுல கிராமத்தில், கடைசிக் கிராமப்படம் 66 ல 18 ம இலக்கத்துண்டாகிய கெற்றலியகடவத்த எனலு காணியின் ஒரு பகுதியாகிய 0 ஏ 0 றா 15 2 பே., விசாலமுள்ள காணி

19 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, கல கமுல கிராமத்தில், கடைசிக் கிராமப்படம் 66 ல 17B இலக்கத்துண்டாகிய வினடகஹவத்த எனலு காணியின் ஒரு பகுதியாகிய 0 ஏ 0 பே. 03 2 பே., விசாலமுள்ள காணி.

20 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, கல கமுல கிராமத்தில், கடைசிக் கிராமப்படம் 66 ல 18 இலக்கத்துண்டாகிய கரஹிறுகேவத்த எனலு காணியின் ஒரு பகுதியாகிய 0 ஏ 0 றா. 20 1 பே., விசாலமுள்ள காணி

21 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, கல கமுல கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 66 ல 17 இலக்கத்துண்டாகிய கனத்தேவத்த எனலு காணியின் ஒரு பகுதியாகிய 0 ஏ 0 றா 33 2 பே. விசாலமுள்ள காணி

22 இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து றுடெல்ல கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 65 ல 16 ம இலக்கத்துண்டாகிய இகொடகனடே இரவெல்லே எனலு காணியின் ஒரு பகுதியாகிய 0 ஏ 0 றா 08 6 பேச்சல விசாலமுள்ள காணி

23. இரத்தினபுரி டிஸ்திரிக், நவதூண கோறன், பல்லபத்து, றுடெல்ல கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 65 ல 13 ம இலக்கத்துண்டாகிய கலுக்கற ஓகனட, சாலய அலவெடடுமா எனலு காணிகளின் ஒரு பகுதியாகிய 0 ஏ 2 றா 11 4 பே., விசாலமுள்ள காணி

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
கொழும்பு,  
1954 ம ஜூன் (மே) வைகாசி 20 ந ட.

மாகாண ஏசனரேவின் இலக்கம் J/54 L 46  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்  
LD 3438

காணியின் விபரம்

மட்டக்களப்புபுரி, ஏறுலூ கோறன்பற்றுக்கள, வந்தாறுமுலை கிராமத்தில் உள்ள சடவகையடி எனலு இடத்தில் சுமார் 1 ஏ 11ப. விசாலங்கொண்ட ஒரு காணித்துண்டு எல்லைகளாவன —

வடக்கு மாசிலாமணிக் கும பிறருக்கும உரிய நெல்லயகன,  
கிழக்கு மாசிலாமணிக் கும பிறருக்கும உரிய தோட்டப்பூமி,  
தெற்கு வீரக்கடி ஆறு,

மேற்கு சடவைக்கட்டு அணைக்கட்டிலிருந்து வரும் வாய்க்கால்.

வந்தாறுமுலையில் வசிக் கும சினனத்தம்பி மாசிலாமணியிஷ பாரியார் அழகிப்போடி பாகியம் என்பவா உரிமை பேசுகிறார்.



**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
5 ம் பிரிவினையியான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென என்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 7 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LW 3827.  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 9.

காணியின் விபரம்

பதுளை டிஸ்திரிக், வெல்லவாயா பகுதியில் நன்னங்குவா எனப்படும் கிராமத்தில் உள்ள வயல் காணி, கடைசி கிராமப்பட இலக்கம் 311, துண்டு 109 ஒரு பகுதி, விசாலம் ஏ 0. ரூ 0, ப 10 50 எல்லைகளின் பின்வருமாறு :—

வடக்கு, கிழக்கு, மேற்கு. அதே காணியின் மிகுதிப் பகுதி,  
தெற்கு : துண்டு 24, முடி நிலம், டிக்காணு எலா.

உரிமை கூறுவோரின் பெயர் :—

கே இரத்தினம் அவர்கள், மலிகவத்தை, சிங்கரவத்த  
தோட்டம் மேற்பாத்த, கலமுலலை.

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
5 ம் பிரிவினையியான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென என்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,  
1954 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரைமீ 9 ந் உ.

மாகாண ஏசனடுவின இலக்கம் LW 3790.  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/306/53.

காணியின் விபரம்

பதுளை டிஸ்திரிக், உடுக்கிநதைப் பகுதியில், கம்பா கோழையில், கல்ப அல்லது எல்லகம் கிராமத்தில் உள்ள கெற்காலும்புற என நழைக்கப்படும் காணியில் ஜங்குல்ல—மடுல்ல வீதி ஓரம் முற்றிலும் 3 ஏக்கர் விசாலமுள்ள 10 அடி அகலமுள்ள துண்டு எல்லைகளின் பின்வருமாறு :—

வடக்கு : வயலின் எல்லை (அடுத்தள்ள முடிநிலம்),  
கிழக்கு : ரோடே,  
தெற்கு : வயலின் எல்லை,  
மேற்கு : அதே காணியின் மிகுதிப் பாகம்.

**இலக்கம் LA 7677/J/2/2652**

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம்  
5 ம் பிரிவினையியான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென என்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசுபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்

பீ. பி. புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1954 ம் ஆண்டு மேமீ 19 ந் உ.

E 5

மாகாண ஏசனடுவின இலக்கம் LA 7677.  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/2/2652

காணியின் விபரம்

குருகுக்கல் டிஸ்திரிக், வேவுடவில்லி ஹற்பத்து, பற்கொட பகுதி, இகிரிவத்த எனப்படும் கிராமத்தில் ரனகெக்கெற்ற அல்லது கடுவத்த, கோனகற்றமுல்வத்த எனப்படும் காணிகளில் ஏற்குற்றைய 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு ரதனெகாக்கெற்றவத்த,  
கிழக்கு போகற்றமுல்வத்தையும் கோனகற்றமுல்வத்தயின் மிகுதிப் பாகமும்;  
தெற்கு கிராமச் சங்க ரோடும் டிக்கெவைத்தையும்,  
மேற்கு கிராமச் சங்க ரோடும் பற்கொடும்

**Q 4615/J/IF/238/53**

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
7 ம் பிரிவினையியான அறிவித்தல்**

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்படும் இல. A, 3,648 கிராமம்—முக்கலங்கமுல்

துண்டு : 1.

காணியின் பெயர் டடயக்காற்றமுதியானசேலாகே குருநடுவத்த.  
விபரம். தென்னந் தோட்டம்  
உரிமை கேட்பவரின் பெயர். ஸ்ரீமதி பீ. உ. நிச்சட பண்டிதரத்தின, சீதுவ

விசாலம் ஏ 0. ரூ 0 பெ 110

துண்டு : 2.

காணியின் பெயர் கொற்ககற்றவத்த.  
விபரம். தென்னந் தோட்டமும் ஒரு நிரந்தரமற்ற வீடும்.  
உரிமை கேட்பவரின் பெயர். கே. எம். உ. சிலவா, முக்கலங்கமுல், சீதுவ  
விசாலம் ஏ 0 ரூ 0 ப 200

துண்டு : 3.

காணியின் பெயர் யாவத்த  
விபரம் கறுவாவும் தென்னந் தோட்டமும்  
உரிமை கேட்பவரின் பெயர் முற்றுக்கு ஆராச்சிககே டொன வாசின் அப்பஹாமி, சீதுவ  
விசாலம் ஏ 0 ரூ 0 ப 22-5

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுல்லமாக 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 26 ந் திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும், அக் காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காலியை எடுத்தற்கான நஷ்டாடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுற்ற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 12 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

எ. செயின் வீ விஜயமான,  
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசனடு.

கொழும்புக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 29 ந் உ.

**Q 4177/J/SLG/1950**

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம்  
5 ம் பிரிவினையியான பிரகடனம்**

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்படும் இல. A 3,660. கிராமம்—போருந்தா.

துண்டு : 1

காணியின் பெயர் கஜ்கற்றவத்த  
விபரம் கறுவாத் தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் பதநிரகே டொன வில்லியம் குணரத்தின துன்போவில்லை, பிலியந்தல

விசாலம் ஏ 0. றா. 1 பெ 14 1.

துண்டு : 2.

காணியின் பெயர் கஜசெவ்வத்த விபரம். கறுவாத தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் வியனகே டொன அடீலன், போருந்தர பிலியந்தல

விசாலம் ஏ. 1. றா. 2 பெ. 28 7.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 26 ந் திகதி பி ப 2.30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் என்முனபாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 12 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

ஏ. செயின் வீ. விஜயமான்,  
மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசுணர்.

கொழும்பு கச்சேரி,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 29 ந் உ.

#### Q 4487/3/LG/2763.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
5 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—  
பிரதமப்படம் இல. A. 3,655. கிராமம்—வற்றறப்பொல, கல்கிசை.

துண்டு : 1.

காணியின் பெயர் : சுமணறம் ரேட்டிலிருக்கும் 42 ம் வரி மதிப்பு இலக்கம் கொண்ட கஹற்கஹ்வத்த.

விபரம் : தென்னந் தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர். பாணல் டி சில்வா, சுமணறம் ரேட்டி, மவுண்டலெவலியா

விசாலம் : ஏ. 0. றா. 0. பெ. 21.9.

துண்டு : 2.

காணியின் பெயர் : பாதை.  
விபரம் : பாதை.

உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியதும் பாணல் டி சில்வா, சுமணறம் ரேட்டி, மவுண்டலெவலியா

விசாலம் : ஏ 0 றா 0 பெ 01 8

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 28 ந் திகதி காலை 11 மணிக்கு கொழும்பு கச்சேரியில் என்முனபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 14 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

ஏ. செயின் வீ. விஜயமான்,  
உதவி மேல் மாகாண அரசாட்சி ஏசுணர்.

கொழும்பு கச்சேரி,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 29 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல. A. 3,640. கிராமங்கள்—கஹறேன், மாபுல்ல

துண்டு : 1.

காணியின் பெயர் : தெல்கஹ்வத்த.  
விபரம். தோட்டத்தின் பகுதி.

உரிமை கேட்பவரின் பெயர். இடமல்கொடகே டொன சேதனவிய்ய ரத்தின, மாமுபுலு, வக்

விசாலம் : ஏ 0. றா. 0. பெ 02 0

துண்டு : 2.

காணியின் பெயர் : தெல்கஹ்வத்த விபரம் தென்னந் தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் வெஹேலிகடுவகே டொன அரணுவிலை மாபுல

விசாலம் : ஏ 0. றா. 0. பெ. 07 0.

துண்டு : 3.

காணியின் பெயர், தெல்கஹ்வத்த.

விபரம். தோட்டத்தின் பகுதி உரிமை கேட்பவரின் பெயர் : வெவண்டகே டொன சாலில் மாபுல.  
விசாலம் : ஏ 0 றா. 0. பெ 01-8.

துண்டு : 4.

காணியின் பெயர் : ஹிக்கஹ்வத்த விபரம் : தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் : இடமல்கொடகே டொன கருணரத்தின, குருவிறை, ஐ. டி. பொடி நோன, தெஹ்ஹெற்ற, ஐ. டி. குணரத்தின, (விவாசம் தெரியவில்லை). ஐ. டி. வீரசேன, ஐ. டி. ஏமன நோன, ஐ. டி. புகுதி நோன, இவர்கள் மாமுலவிலிருப்பவர்கள்.

விசாலம் : ஏ. 0. றா. 0. பெ 03 7

துண்டு : 5.

காணியின் பெயர் : தெல்கஹ்வத்த. விபரம் : ரப்பர் தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் : விஹினி ருவகே டொன பிறம்பி, எல். டி. யக்கோலில், எல். டி. பியதாச, எல். டி. ஆரியபால், எல். டி. பொடி நோன, எல். டி. யசோஹாமி, எச். டோன பஹறியனஹாமி, இவர்கள் மாபுலவிலிருப்பவர்கள்.

விசாலம் : ஏ. 0 றா. 0 பெ. 09 1

துண்டு : 6.

காணியின் பெயர் : ஹிக்கஹ்வத்த. விபரம் : தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர். இடமல்கொடகே டொன கிரிகோரில் ஐ. டி. சாலில், ஐ. டி. கறறேன, இவர்கள் மாபுலவிலிருப்பவர்கள்.

ஐ. டி. மேரிநோன, அங்கமுல.

விசாலம் : ஏ. 0. றா. 0 பெ. 05-7.

துண்டு : 7.

காணியின் பெயர் : தெல்கஹ்வத்த. விபரம் : தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் : விஹினிகடுவகே டொன சுவாரில், மாபுல.

விசாலம் : ஏ. 0. றா. 0. பெ. 01-8.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும். தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆவணி மாதம் 2 ந் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் என்முனபாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத் கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 19 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

ஏ. செயின் வீ. விஜயமான்,  
மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசுணர்.

கொழும்பு கச்சேரி,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 29 ந் உ.

#### இல. LR 447.

களுத்துறை வடக்கிலுள்ள கடற்கரை ரேட்டி என்பதற்குப் பரலெலாக ரேட்டி அமைப்பதற்காக என்னும் பரிசுத் தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிக் கு, அ. ச. தாவது :—

பிரதமப்படம் இல. A. 22. குறிச்சி—பெசுலதிரா, களுத்துறை (களுத்துறை நகரசபை எல்லைக்குள்)

துண்டு : 28.

காணியின் பெயர் : கொட்டம்பகஹாவத்தை வாரிமதிப்பு இல. 42 இன் பகுதி, புகையிரதப் பாதை.

விபரம். 10 வயதுள்ள ஒரு தென்னி மரமும், ஒரு வயதுள்ள 6 தென்னங்கன்றுகளும், 5 வயதுள்ள ஒரு மடன மரமும், 3 கஹ மரங்களும் கொண்ட ஒரு தோட்டம், இவை களுத்துறை வடக்கிலிருக்கும் கே. மாதெலில் பொனனடோ என்பவருக்குரியது.

விசாலம் : ஏ. 0, றா. 0, ப 8 2.

**துணை 29.**

காணியின் பெயர் கொட்டம்பகஹாவத்தை வரிமதிப்பு இல 50 இன் பகுதி, புகையிரதப்பாலை

விபரம் 10-30 வயதுள்ள 13 தென்கை மரங்களும், ஒரு வயதுள்ள 5 தென்கைகளும், 2 வயதுள்ள 2 லுனுமிடெல்லா மரங்களும், 10 வயதுள்ள ஒரு கொற்றொம்ப மரமும் கொண்ட ஒரு தோட்டம், இவையெல்லாம் கனர்த்துறை வடக்கிலிருக்கும் கே சாஸில பொன்னுடோ கே கரேஸில பொன்னுடோ எனப்பவர்களுக்கரியது

விசாலம் ஏ 0, றா 0, ப 15.5.

**துணை 30.**

காணியின் பெயர் கொட்டம்பகஹாவத்தை வரிமதிப்பு இல 50 இன் பகுதி, புகையிரதப்பாலை

விபரம் 6 மாத வயதுள்ள 2 தென்கைகளும், 2 வயதுள்ள 2 லுனுமிடெல்லா மரங்களும், 20 வயதுள்ள ஒரு கொன் மரமும், கொண்ட ஒரு தோட்டம், இவை கனர்த்துறை வடக்கிலுள்ள கே சாஸில பொன்னுடோ, கே கரேஸில பொன்னுடோ எனப்பவர்களுக்கரியது

விசாலம் ஏ 0, றா 0, ப 15

**துணை 31.**

காணியின் பெயர் கொட்டம்பகஹாவத்தை வரிமதிப்பு இல 19 இன் பகுதி, புகையிரதப்பாலை

விபரம் 5 வயதுள்ள ஒரு நப்பா மரமும், 2-7 வயதுள்ள 3 தென்கைகளும் கொண்ட ஒரு தோட்டம், இவை கனர்த்துறை வடக்கிலிருக்கும் ஜி யேமில பொன்னுடோ, ஜி செல்லதின பொன்னுடோ, ஜி யோனி பொன்னுடோ எனப்பவர்களுக்கரியது

விசாலம் ஏ 0, றா 0, ப. 4.4.

**துணை 32**

காணியின் பெயர் கொட்டம்பகஹாவத்தை வரிமதிப்பு இல 50 இன் பகுதி, புகையிரதப்பாலை

விபரம் 10-30 வயதுள்ள 3 தென்கை மரங்கள கொண்ட ஒரு தோட்டம், இவை கனர்த்துறை வடக்கிலுள்ள கே ரெமெல் பொன்னுடோ எனப்பவர்களுக்கரியது

விசாலம் . ஏ. 0, றா 0, ப 6.6,

**துணை 33**

காணியின் பெயர் கொட்டம்பகஹாவத்தை வரிமதிப்பு இல 59 இன் பகுதி, புகையிரதப்பாலை.

விபரம்: 15 வயதுள்ள 6 தென்கை மரங்கள கொண்ட ஒரு தோட்டம், இவையெல்லாம் எம்பாதநதிகே படாசிங்கோ, எச என் பொன்னுடோ, ஹமாஸில சிலவா எனப்பவர்களுக்கரியது

விசாலம்: ஏ. 0, றா 0, ப. 6.6,

**துணை 34.**

காணியின் பெயர் கொட்டம்பகஹாவத்தை வரிமதிப்பு இல 60 இன் பகுதி, புகையிரதப்பாலை

விபரம். 10 வயதுள்ள 7 தென்கை மரங்களும், 10 வயதுள்ள 1 வயதுள்ள ஒரு மா மரமும் கொண்ட ஒரு தோட்டம், இது கனர்த்துறை வடக்கிலுள்ள ஏ எவா பொன்னுடோ எனப்பவர்களுக்கரியது.

விசாலம். ஏ 0, றா 0, ப 12.0.

**துணை 35**

காணியின் பெயர் : கொட்டம்பகஹாவத்தை வரிமதிப்பு இல 61 இன் பகுதி, புகையிரதப்பாலை.

விபரம் 15 வயதுள்ள 11 தென்கை மரங்கள கொண்ட ஒரு தோட்டம், கனர்த்துறை வடக்கிலுள்ள டி அலபி நோனவுக்கரியது

விசாலம் ஏ 0, றா 0, ப. 10.4,

**துணை 36**

காணியின் பெயர் கொட்டம்பகஹாவத்தை வரிமதிப்பு இல 66 இன் பகுதி, புகையிரதப்பாலை

விபரம் 10 வயதுள்ள 3 தென்கை மரங்கள கொண்ட ஒரு தோட்டம், கனர்த்துறை வடக்கிலுள்ள சேரங்ககே மித்தா நோன எனப்பவர்களுக்கரியது

விசாலம் ஏ 0, றா 0, ப 08.2

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்திமந்திரி எனக்குக் கற்பனை செய் திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறா எனப்பதை 6 ம பிரிவினடி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசுத்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராலமாய 1954 ம டி (ஆடி) ஜூலை மாதம் 7 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிகு கனர்த்துறை கச்சேரியில் எழுப்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதை கனித்து தன்மையையும், அவருடநதைகளுக்காயத் தாம் சாதிகளும் உரித்துகளை தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

எ ர கோகளி மொறகொட,  
உதவி அரசாட்சி ஏசனாடு.

கனர்த்துறை கச்சேரி,  
1954 ம டி (மே) வைகாசி 26 ந உ.

T.H 1054 -

1950 ம ஆனடின 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம்  
7 ம பிரிவினடியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறா எனப்பதை 1950 ம ஆனடின 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தலை அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்பட இல A, 3,665, அதனுடைய (சோனகா) அதிகாரி பத்தவ, நயகாம கோறன், கனர்த்துறை டிஸ்திரிக்.

**துணை 1.**

விபரம் வெறும் நிலம் (கற்பாறை)

உரிமை கேட்பவரின் பெயர் சீ பீ எழிஞ்சிறிய, எவ பி எழிஞ்சிறிய, கே. உ பிரேமதாச, வேலித்த, பண்டாரகம்.

விசாலம் : ஏ 0 றா 0 ப 35.2.

**துணை 2**

விபரம் . கற்பாறை, அங்கே 30 வயதுள்ள 2 நப்பா மரங்கள உண்டு,

உரிமை கேட்பவரின் பெயர் சீ பீ எழிஞ்சிறிய, எவ. பீ. எழிஞ்சிறிய, கே உ. பிரேமதாச, வேலித்த, பண்டாரகம்,

விசாலம் . ஏ 0 றா. 2 பே 22.7

**துணை 3.**

விபரம் தோட்டமும், நப்பா நிலமும் அங்கே 30 வயதுள்ள தென்கையும, நப்பாரும், பலாமரங்களும், 10 வயதுள்ள கடுகமரமும், மாமரமும், கஜா மரமும், தோடைமரங்களும், அனேக் வாழைசெடிகளும், ஒரு நிரந்தரமான கட்டிடமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும், ஒரு குழிக் கிணறும் உண்டு

உரிமை கேட்பவரின் பெயர் சீ பீ எழிஞ்சிறிய, எவ பீ. எழிஞ்சிறிய, கே உ. பிரேமதாச, வேலித்த, பண்டாரகம்

விசாலம் . ஏ 3 றா, 2 பே 01.7,

**துணை 4.**

விபரம் கற்பாறை.

உரிமை கேட்பவரின் பெயர் சீ பீ எழிஞ்சிறிய, எவ. பீ. எழிஞ்சிறிய, கே உ. பிரேமதாச, வேலித்த, பண்டாரகம்

விசாலம் ஏ. 0 றா 0. பே 08.3

மொத்தம் 4 1 27.9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராலமமாக 1954 ம டி (ஜூலை) ஆடி மாதம் 8 ந திகதி முற்பகல் 9.30 மணிகு ஹொறன் உ. ஆர் ஓ கந்தாரில் எழுப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்துக்கொள்ள நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம டி (ஜூன்) ஆனி மாதம் 30 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தலை கேட்டுக் கொள்ளப்படுகின்றன இக்காணியில் உரிமை கேட்கும் ஓவ்வொருவரும் தங்களுடைய கோரிக்கைகளை 1954 ம டி (ஜூன்) ஆனி மாதம் 30 ந திகதிக்குமுன் அனுப்பத் தவறினால், அவர்களுடைய விண்ணப்பங்கள் விசாரணையின் போது எடுக்கப்படமாட்டா.

ஆர் எல் பாலசூரிய,  
டிஸ்திரிக் அதி உதவி அரசாட்சி ஏசனாடு.

கனர்த்துறை கச்சேரி,  
1954 ம டி (மே) வைகாசி 25 ந உ.

கனர்த்துறையிலுள்ள ஹில் ஸ்ரீநீர் எனப்படையும், மரிககார் தெரு எனப்படையும் தொடுத்த குருட்டு அமைப்பதற்காக எனனும் பரிசாக தேவைக்கு வேண்டியதான பின்னர்ச சொல்லப்படும் காணிகளை அட்டாவது —

பிரதமபட்டது இல. A 2,004 குறிச்சி—குடா ஹீனற்றியங்கல் (கனர்த்துறை நகரசபை எல்லைக்குள்)

**துண்டு : 1**

காணியின் பெயர்: முள்ளவத்தை, வரி இல, 38 ல ஓரா பகுதி, மரிககாரா வீதி.

விபரம் தோட்டம், 1 தென்கிணை மரம் 10 வயது, 2 வாழைகன்று 1 வயது

'உரிமை கேட்பவர்' எஸ் எம். ஜாபிா, பேறுவலை, எம். அப்துல் மஜீத, குடா ஹீனட்டியங்கல்.

விசாலம் ' எ 0, றா. 0, ப. 01 3

**துண்டு : 2**

காணியின் பெயர் முள்ளவத்தை வரி இல 39 ல ஓரா பகுதி, மரிககாரா வீதி.

விபரம் தோட்டம், 1 தென்கிணை மரம் 30 வயது, 1 தென்கிணை, 4 பிலா, 1 தேசிககாய, 1 பெறலி, 68 றப்பா, 5 பாகு, 1 கஜூ மரம் 3 வயது, 9 பாகு, 4 மாங்காய, 1 கொட்டம் மரம் 8 வயது, 12 வாழை மரம், 1 ராப்பிலா மரம் 1 வயது,

உரிமை கேட்பவர் ' டபளியு எம். எம் புஹாரி டபளியு எம் ஹுஸைன், டபளியு எம் கஜீஜா உமமா, டபளியு எம் முஸலிமா' நாச்சியா, எஸ் ஓமாஜீன் எல்லோரும் குடா ஹீனட்டியங்கல்.

விசாலம் ' எ 0, றா 1 ப. 5 6

**துண்டு . 3**

காணியின் பெயர் முள்ளவத்தை வரி இல 40 - ல ஓரா பகுதி, மரிககாரா வீதி.

விபரம் தோட்டம், 3 தென்கிணை, 1 வல் தெல், 1 மாங்காய, 1 தொம்ப, 1 டவத மரம், 30 வயது, 10 தென்கிணை, 3 கெண்ட, 1 ரட கொரகா 10 வயது, 48 பாகு, 4 கொரகா, 4 ருக்கத்தனை, 4 கோட்பொர மரம் 20 வயது, 1 மில்ல, 8 தென்கிணை, 1 கரப்பு மரம், 1 வெற்றிலைகொடி 5 வயது, 2 தேசிககாய, கோப்பிகன்று 3 வயது, 3 கித்தலை, 1 ராப்பிலா, 1 லொவி, 1 மில்ல, 6 மாங்காய மரம் 15 வயது, 2 வாழைமரம் 1 வயது

உரிமை கேட்பவர் எம் எல்லை இலமயில், எ எல் எம். அப்துல் காதா சின்ன லெப்பை கஜீஜா உமமா, சின்னலெப்பை முல்லாசி, எம். எல் எம் அப்துல் அவ்லீஸ், எம் எல் எம் பகிா உமமா, ஓ எல் எம் மகூடா, ஓ எம் அப்துல் கரீம், எ எம். ஸஹீப்தீன் எல்லோரும் குடா ஹீனட்டியங்கல்.

விசாலம் ' எ. 0, றா. 0, ப 35 7

**துண்டு : 4**

காணியின் பெயர் முள்ளவத்தை வரி இல. 44 ல ஓரா பகுதி, மரிககாரா வீதி

விபரம் தோட்டம், 1 பிலா மரம் 25 வயது, 8 தென்கிணை, 10 பாகு மரம் 10 வயது, 4 றப்பா மரம் 15 வயது, 8 றப்பா மரம் 8 வயது, 1 தேசிககா, 1 ஜம்பு மரம் 5 வயது, மூத்திரக கக்கலை

உரிமை கேட்பவர் ' எஸ் ஐ அப்துல் ஜெலீல், எஸ் ஐ அப்துல் ஸமவீன், எ வரி எம் ஹனிபா, எல்லோரும் குடா ஹீனட்டியங்கல்.

விசாலம் ' எ 0, றா 0, ப. 14 7

**துண்டு : 5**

காணியின் பெயர் முள்ளவத்தை வரி இல 44 ல ஓரா பகுதி, மரிககாரா வீதி.

விபரம் தோட்டம், 2 பாகு மரம் 3-10 வயது, 1 வாழை மரம் 1 வயது

உரிமை கேட்பவர் எஸ் ஐ அப்துல் ஜெலீல், எஸ் ஐ அப்துல் ஸமவீன், எ வரி எம் ஹனிபா, எல்லோரும் குடா ஹீனட்டியங்கல்.

விசாலம் ' எ 0, றா 0 பே 14

**துண்டு 6**

காணியின் பெயர் முல்லவத்தை வரி இல 53 ல ஓரா பகுதி, மரிககாரா வீதி

விபரம் தோட்டம், 1 தென்கிணை, 1 ராப்பிலா மரம் 30 வயது, 5 தென்கிணை, 1 ராப்பிலா மரம் 15 வயது, 8 பாகு மரம் 5-15 வயது, 1 கராப்பு மரம், 1 வெற்றிலைகொடி 5 வயது

உரிமை கேட்பவர் யு எல் அப்துல் அவ்லீஸ், குடா ஹீனட்டியங்கல்.

விசாலம் ' எ 0, றா 0, ப. 6

**துண்டு : 7.**

காணியின் பெயர் முள்ளவத்தை வரி இல 53 இல ஓரா பகுதி, மரிககாரா வீதி.

விபரம் தோட்டம், 1 தென்கிணை மரம் 30 வயது, 16 பாகு மரம் 5-8 வயது, 1 கராப்பு, 1 எரமுது, 1 ரமுடன் மரம் 5 வயது

உரிமை கேட்பவர் ' யு எல் அப்துல் அவ்லீஸ், குடா ஹீனட்டியங்கல்.

விசாலம்; ' எ. 0, றா 0, ப. 2.4.

எடுத்ததுகொள்வதற்கான எத்தனையெய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்குக் கற்பனை செய்யதிருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவினபடி. வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1954 ம டூ (ஜூலை) ஆடி மாதம் 14 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிகு கனர்த்துறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தலமையையும் அவவுடநதைகளுக்காயத் தாம் சாதிக குலம் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி. இத்துல் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

எ ரா கோகலி மொறகொட, உதவி அரசாட்சி ஏசுணடு.

கனர்த்துறைக் கச்சேரி, 1954 ம டூ (மே) வைகாசிமீ 26 ந உ.

**இல LB 2166-J/LG/2935**

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதான மேற்ககாணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் மாதத்தைப் பிரிவு கூட்டு உதவி அரசாட்சி ஏசுணடு ' எ மஹிந்த சிலவா ஆகிய நான் இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

**துண்டு : 1**

காணியின் பெயர் அம்பகஹவதக.

விபரம் பாழ நிலம்

உரிமையாளர் புனிசி ஹேவாகே நண்டியல், புனிசிஹேவாகே சாமிச்சி அப்பு, புனிசிஹேவாகே விஜேதாச, அம்பகஹவதக, பொளவதுமோதர, மிரிஸை.

விசாலம் ' எ. 0 றா 0 பே 01 7

பிரதம பட்ட இல 1,539 —மேற்கூறிய காணி மாதத்தைப்பிரிவு, வெலிகம் கோறையில் பொளவது மோதர என்ற கிராமத்தில் இருக்கின்றது

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாக அல்லது முன்றப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட காரியக்காரர் மூலமாக 1954 ம டூ (ஜூலை) ஆடி மாதம் 9 ந திகதி காலீ 10 மணிகு வெலிகம் தாலையத்தில் என முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட விபரங்களையும் 1954 ம டூ (ஜூலை) ஆடி மாதம் 1 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

எ டி. எம் சிலவா, டிலத்திரிக் கூட்டு உதவி அரசாட்சி ஏசுணடு.

மாதத்தைக் கச்சேரி, 1954 ம டூ (மே) வைகாசிமீ 24 ந உ.

**LA 996**

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதான மேற்ககாணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரமப்பட்டு இலக்கம் A 1,883 கிராமம்—வீமனகாமம் (பகுதி) காங்கேசநதுறை பட்டின சங்க எல்லைக்குட்பட்ட பனை வீமனகாமம்

வட்டாரம், இல. 3.

**துண்டு : 1**

காணியின் பெயர் மாணைகலட்டி, பனை-வீமனகாமம் வட்டாரம் 3, இறைமதிப்பு இலக்கம் 217

விபரம் 35 வருஷ 3 பனை மரங்கள் உள்ள பனங்காணி சொந்தக்காரரின் பெயர் கந்தப்புக காதத்திகேச, வீமனகாமம், தெல்லிப்பனை.

விசாலம் ' எ. 0 றா 0, ப, 09 2

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 12 ந் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் கச்சேரியில் எண்ணப்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 2 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

பி ஜே ஹட்சன்,  
வட மாகாண அரசாட்சி ஏசண்டு

யாழ்ப்பாணம் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசி 25 ந் உ

இதையிட்டுக் கடிதன வரைவோர் இதன குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும்

கு இல LA 7666/3/18/2615

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
5 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பகிரகத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1952 ம் ஆண்டு காத்தகை மாதம் 14 ந் திகதியில் 10,469 ம் இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசுரிகப்பட்ட 1952 ம் ஆண்டு ஜப்பசி மாதம் 23 ந் திகதி 3/18/2615 ம் இலக்கப் பிரகடனத்தில் காணி, காணி அபிவிருத்தி மந்திரி தீர்மானித்தபடி,

குறளுக்கல் டிஸ்திரிக், வேவுடவில்லி கற்பத்த, திரிகண்டஹாய கோணம் கிழக்கு, இன்னுலகொட கிராமத்திலுள்ள பெணிலப்பிறறிய கோணகஹமுலேறேன் எனலும் காணியில் 1 ஏக்கர். 0 ரூடா. 9 2 பர்சன் விசாலம், 1,264 ம் இலக்க ஆரம்பப்படத்தில் 1 ம் துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு ஜூலை மாதம் 16 ந் தேதி காலை 9.00 மணிக்கு குறளுக்கல் கச்சேரியில் எண்ணப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடன்கைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு ஜூலை மாதம் 8 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப் பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படு கின்றனா

உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் என முன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும் எழுத்துமூலமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனமுன்பாக விசாரணைக்கு வரத் தேவையிலலை. அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது

1953, ம் ஆண்டு ஜூலை மாதம் 16 ந் திகதி இக்காணியைப்பற்றி வெளிவந்த அறிக்கை இத்தால் ரத்தசெய்யப்பட்டுள்ளது

சாம எச் சிலவா,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

குறளுக்கல் கச்சேரி,

1954 ம் ஆண்டு மே 27 ந் உ

இல LA 3306/3/18/1324

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பகிரகத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு 676.

காணியின் பெயர் மடங்கஹவத்த இல 457/207, 458, 458/211, 458A/211 கொண்ட காணியின் பகுதிகள், 2 ம் பிரிவு.

விபரம் ஒரு வேயந்த களிமண குடிசையும், 30 வயதுக்கு மேற்பட்ட பலா மரங்களும், தெனை மரங்களும் அடங்கிய தோட்டம்

உரிமை கேட்பவா பெயர் ஈ எம் சாஸி அப்பஹாமி, ஜீ ஏச. எப்பிடன நோன, ஏச எம். எடவின் அப்பஹாமி, ஏச எம் டேவிட் அப்பஹாமி, டபிளியு ஈ சந்திரன் டேனா, விடா ஹேறத் செனெவி ரன், இஹலகம், மாதம்பெ, ஜீ ஏச குணதிலக, குடவெவ.

விசாலம் : ஏ 0 ரூ 2 ப 08 12.

துண்டு 677.

காணியின் பெயர் மடங்கஹவத்த, இல 459, 459B 215 கொண்ட காணியின் பகுதிகள், 2 ம் பிரிவு

விபரம் ஒரு வேயந்த களிமண குடிசையும், ஒரு கற ினறும், ஒரு வேயந்த மண் குடிசையும், ஒரு வேயந்த களிமண குடிசையும், 5 வயதுள்ள 3-சுண்டலை மரங்களும், 15 வயது தொடக்கம் 30 வயது வரையுமுள்ள 2 தேக்க மரங்களும், 10 வயதுள்ள 3 கழுக்குளும், 5 வயதுள்ள 1 எலுமிச்சைகளும், 20 வயதுள்ள 1 மாமரமும், 10 வயதுள்ள 1 ஈரப்பலா மரமும், 10 வயதுள்ள 1 பலாமரமும், 10 வயது தொடக்கம் 15 வயதுவரையுள்ள 19 தெனை மரங்களும், 30 வயதுக்கு மேற்பட்ட 38 தெனை மரங்களும் அடங்கிய தெனைத் தோட்டம்.

உரிமை கேட்பவா பெயர் எல் டபிளியு ஏக்கநாயக்க, இஹலகம், மாதம்பெ

விசாலம் . ஏ 0 ரூ 1. ப 25 65.

துண்டு : 678.

காணியின் பெயர் மடங்கஹவத்த அல்லது மைலகஹவத்த, 460A, 460B/217 எனலும் காணி இலக்கங்கள், 2 ம் பிரிவு

விபரம் ஒரு நிலக் கிணறும், வேயப்பட்ட, மண்ணில் பூசப்பட்ட ஒரு கச்சுசம், வேயப்பட்ட 2 மண் குசினிகளும், வேயப்பட்ட ஒரு மண்சுவரும் கட்டையும், வேயப்பட்ட மண்ணில் சிமெந்தால் பூசப்பட்ட ஒரு வீடும், வேயப்பட்ட, ஒரு பகுதி மண்ணில் பூசப்பட்ட ஒரு வீடும், 3 வயதுள்ள 8 சபுமரங்களும், 3 வயதுள்ள 3 பருத்தி மரங்களும், 5 வயதுள்ள 3 மாதூளை மரங்களும், 10 வயதுள்ள 1 யமுடி மரமும், 5 வயதுள்ள 6 எலு மிச்சைகளும், 5 வயதுள்ள 4 தோடைகளும், 5 வயதுள்ள 3 கழுக்குளும், 5 தொடக்கம் 35 வயதுவரையுள்ள 4 மாமரங்களும், 15 வயதுள்ள ஒரு ஈரப்பலாவும், 5 வயதுள்ள 3 பலாமரங்களும், 10 வயதுள்ள 2 தெனை மரங்களும், 30 வயதுக்கு மேற்பட்ட 27 தெனை மரங்களும், அடங்கிய ஒரு தோட்டம்

உரிமை கேட்பவா பெயர் எம். சி தெனைகோன், டபிளியு. மிகச நோன, இலக்கம் மாதம்பெ.

விசாலம் ஏ. 0, ரூ. 1, ப 15 46

துண்டு : 679.

காணியின் பெயர் டமின்னகஹவத்த 221 ம் காணி இலக்கம், 2 ம் பிரிவு

விபரம் ஒரு பக்கம், தகரக்கூரையும், சிமெந்து பூசப்பட்டதும், மற்றப் பக்கம் வேயப்பட்டதும், களிமண சுவரும், சிமெந்து பூசப்பட்டதும் ஒரு பட்டாளிகையும், தற்சமயம் கல்லால் கட்டப்படும் ஒரு நிரைக் கச்சுசகும், திறந்த, வேயப்பட்ட, கொங்கிறு குடிசை ஒன்றும், அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தெனைத்தோட்டம்

உரிமை கேட்பவா பெயர் ஜே சி முனசிக, மெடவல்லவ, மாதம்பெ, எவ. ஈ முனசிக, இல 14, காலி ரோட, மணல லீனியா.

விசாலம் ஏ 0 ரூ 2. ப 24 79

துண்டு 680.

காணியின் பெயர் டமின்னகஹவத்த காணி இலக்கம் 470/227, 470A/225/1, 2 ம் பிரிவு

விபரம் ஒரு நிலக்கிணறும், வேயப்பட்ட, சிமெந்து பூசப்பட்ட கட்டையும், வேயப்பட்ட திறந்த குசினியைக் கொண்ட களிமண சிமந்து பூசப்பட்ட வீடும், 4 வயதுள்ள 6 சபுமரங்களும், 5 வயதுள்ள 5 பருத்தி மரங் களும், 2 வயதுள்ள 1 மாமரமும், 5 வயதுள்ள 7 எலுமிச்சைகளும், 5 வயதுள்ள 2 ஈரப்பலாவும், 5 வயதுள்ள 1 தோட்டமும், 3 தொடக்கம் 10 வயது வரையுள்ள 9 பலாவும், 5 வயதுள்ள 12 கழுக்குளும், 3 தொடக்கம் 15 வயது வரையுள்ள 19 தெனைகளும், 30 வயதுக்கு மேற்பட்ட 11 தெனைகளும் அடங்கிய தோட்டம்.

உரிமை கேட்பவா பெயர் ஜே கே. அனா குறேற, இஹலகம், மாதம்பெ, ஆர் டி. மண்டாரிஸ், ஹொறகெல், மாதம்பெ

விசாலம் ஏ 0 ரூ. 1. ப 10 97

துண்டு 681.

காணியின் பெயர் : சியம்பலகஹவத்த காணி இலக்கம் 517, 517A/226, 518A/218/1, 518/218, 518C/214 1 ம் பிரிவு

விபரம் ஒரு நிலக்கிணறும், வேயந்த களிமண குசினியும், ஒரு வேயந்த களிமண வீடும், தெனை, பலா, ஈரப்பலா, கழுக்கு, மா முத்தலிய மரங்களும் அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தோட்டம்

உரிமை கேட்பவா பெயர் ஏச எம். டேவிட், ஏச எம் எடவின், ஏச, எம் நண்டொக, டி வீ ஹேறத், டி. லூசி ஹேறத், ஈ. எம் சாஸி, இஹலகம், மாதம்பெ, ஆர் டி. நண்டொரிஸ், ஹொறகெல், மாதம்பெ

விசாலம் ஏ 0 ரூ 2 ப 19 46

துண்டு : 682.

காணியின் பெயர் கொஹொம்பகஹவத்த காணி இலக்கம் 519, 519A, 520/212, 1 ம் பிரிவு

விபரம் ஒரு நிலகிணறும், வேயப்பட்ட, பலகையடித்த, சிமெந்து பூசப்பட்ட ககசும், வேயப்பட்ட ஒரு மண் குசினியும், வேயப்பட்ட, சிமெந்து பூசப்பட்ட மண் வீடு அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தென்னந்தோப்பு

உரிமை கேட்பவா பெயர் ஆர் எஸ் ஜயசூரிய, சி சி எஸ் எம் பாட்சாலை, ஹொறாகெல், பாடுககா  
விசாலம் ஏ 2. றா 3 ப 15 87

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசான்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில அநிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 9 ந தேதி காலை 10 மணிக்கு சிலாபம் உணவுக் கட்டுப்பாட்டுக் கந்தோரில் எனமுன்பாக வெளிப

படுத்தும்படியும் அக்காணியில் அவாக்குகளுள் உடந்தைகளின் தன்மை யையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுறிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுறிய தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 1 ந தேதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பீ. காசிவினகம்,  
புல்திறிக சக உதவி அரசாட்சி ஏசனடு.

புத்தளம் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசிபீ 28 ந உ.

### காணி மீட்டற் சட்டம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்ப தால், காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1954 ம் ஆண்டு (ஏப்பிால்) சித்திரைபீ 30 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட்ட இலக்கம் A. 3,018 கிராமம்—இந்தற—அகாற

துண்டு : 1

காணியின் பெயர் தெலகஹுவத்த அல்லது பொற்றிய அகாற.  
விபரம் தென்னமர வளவு, 30-50 வருஷக்கள்  
உரிமைகேட்பவா பெயர் 109, ஹில் ஸ்ரீற, கொழும்பு அருணாசலம் விசாலாச்சி அல்லது அ. செல்லாச்சி  
விசாலம். ஏ. 0 றா 0 பெ. 12.

துண்டு : 2.

காணியின் பெயர் : தெலகஹுவத்த அல்லது பொற்றிய அகாற.  
காணியின் விபரம் : தென்னமர வளவு  
உரிமை கேட்பவர் பெயர் 108 ஹில் ஸ்ரீற, கொழும்பு அருணாசலம் விசாலாச்சி, அல்லது அ. செல்லாச்சி  
விசாலம் ஏ. 4. றா 1. பெ 32.

LD 4786/LRO/APL 547A—J54 L 102

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங் களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள் ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால் காணி காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினகீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,  
1954 ம் ஆண்டு (மாச) பங்குனிபீ 15 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட்ட இலக்கம் A. 2,069 கிராமம்—கோவில்லேகமமத்த

துண்டு : 1.

காணியின் பெயர் : கும்பலமெடியேகும்புற.  
காணியின் விபரம் 10-20 வருட 3 பாகு, 10-20 வருட 2 சப்பு மரங்கள் உள்ள நெல் வயல்  
உரிமை கேட்பவரின் பெயர் மகுலதெனிய வரதிவெல்லிருக்கும் எம் லீலா ராம.  
விசாலம் ஏ 0 றா 1 பெ 26.

இல LD/4787/LRO/APL 547-J 54 L 101

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்ப தால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம் ஆண்டு (மாச) பங்குனிபீ 15 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட்ட இலக்கம் A. 2,060 கிராமம்—தெனிலத்தென்ன

துண்டு : 1.

காணியின் பெயர் : பொரலுவேவத்த

விபரம் : தோட்டத்தில் 5-20 வருஷத்திய தெனீன், 5-40 வருஷத்திய பாகு, 60-70 வருஷத்திய கொக்கோ, 30 வருஷத்திய ரப்பா, 60-70 வருஷத்திய பிலா, 60-70 வருஷத்திய மிளகு கொடிகள், 3-20 வருஷத் திய கிததல், 30 வருஷத்திய ரப்பா, 30 வருஷத்திய 2 தெனீன், 30 வருஷத்திய 3 கொக்கோ, 30 வருஷத்திய சில தேயிலை, சேனியில் 50 வருஷத்திய ஒரு பிலா, 25 வருஷத்திய 1 மாமரங்களுமிருக்கின்றன

உரிமை கேட்பவரின் பெயர் உரிகடுவ, உடகமவிலிருக்கும் பூ எம். ஏச வெல்லிதானே

விசாலம். ஏ 3. றா 2 ப. 39.

துண்டு : 2.

காணியின் பெயர் : பொரலுவேவத்த.

விபரம் : தோட்டத்தில் 5-50 வருஷத்திய 3 தெனீன், 60-70 வருஷத்திய கொக்கோ, 30 வருஷத்திய ரப்பர், 5-50 வருஷத்திய பாகு, 20-60 வருஷத்திய 8 பிலா, 8 வருஷத்திய 3 மா, 60-70 வருஷத்திய மிளகு கொடிகள், 3-20 வருஷத்திய 2 ரப்பிலா, 3-20 வருஷத்திய கிததல் மரங்களுமிருக்கின்றன

உரிமை கேட்பவரின் பெயர் உரிகடுவ, உடகமவிலிருக்கும் பூ எம் ஏச வெல்லிதானே.

விசாலம் ஏ 0 றா. 1 ப 23

துண்டு : 3

காணியின் பெயர் : பொரலுவேவத்த.

விபரம் தோட்டத்தில் 60-70 வருஷத்திய கொக்கோ, 5-40 வருஷத் திய பாகு, 30 வருஷத்திய ரப்பா, 20 வருஷத்திய கிததல், 70 வருஷத் திய 2 பிலா மரங்களுமிருக்கின்றன

உரிமை கேட்பவரின் பெயர் உரிகடுவ, உடகமவிலிருக்கும் பூ எம் ஏச வெல்லிதானே

விசாலம் ஏ 0 றா 0 ப 23.

LA/RO/54/78/LRO/APL 4368/J54 L99

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்  
5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொயிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புதுசிபண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவின சோத்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (மாச) பங்குனி 15 ந வ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A. 1,308 கிராமம்—பாணந்துறை, வல்லிய  
மூளமலே

துண்டு : 1.

காணியின் பெயர் புலங்குலகொடடுவவும், புலங்குலகொடடுவமூலக்க  
லான

காணியின் விபரம் 20-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் கமுனுகொடுவ கலாகுலவயிலிருக்  
கும் ஜயகொடி ஆரச்சிகே உனகாயுதேகே கபுறுவாயுதே, ஜே ஏ  
யூ புனசப்பு நெய்தே, ஜே ஏ யூ ரங்கா நாச்சிரி, ஜே ஏ யூ கொமபி  
நாச்சிரி, ஜே ஏ. புனசப்பு நாய்தேகே அமாரில என்று சொல்லப்படுகிறது

விசாலம் : ஏ. 0 றா. 0 பே 38

துண்டு : 2.

காணியின் பெயர் புலங்குலகொடடுவயும், புலங்குலகொடடுவமூலக்க  
லான

காணியின் விபரம் 20-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்

உரித்தாளியின் பெயர் பமுனுகொடடுவ, காலகலுவயிலிருக்கும் ஜய  
கொடி ஆரச்சிகே உனகா நெய்தேகே கபுறுவா நயதே, ஜே ஏ  
யூ புனசப்பு நெய்தே, ஜே ஏ யூ ரங்கா நாச்சிரி, ஜே ஏ யூ.  
கொமபி நாச்சிரி, ஜே ஏ புனசப்பு நெய்தே, அமாரில என்று  
சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 5 றா 1. பே 11.

துண்டு : 3.

காணியின் பெயர் புலங்குலகொடடுவயும், புலங்குலகொடடுவமூலக்க  
லான.

காணியின் விபரம் 20-35 வருஷ தென்னந் தோட்டம்.

உரித்தாளியின் பெயர் பமுனுகொடடுவ, காலகலுவயிலிருக்கும் ஜய  
கொடி ஆரச்சிகே உனகா நயதேகே கபுறுவா நயதே, ஜே ஏ யூ  
புனசப்பு நெய்தே, ஜே ஏ யூ ரங்கா, நாச்சிரி, ஜே ஏ யூ. கொமபி  
நாச்சிரி, ஜே ஏ புனசப்பு நயதேகே அமாரில என்று சொல்லப்படுகிறது.

விசாலம் ஏ 0 றா 1. பே 36

துண்டு : 4.

காணியின் பெயர் புலங்குலகொடடுவயும் புலங்குலகொடடுவ மூலக்க  
லான

காணியின் விபரம் 20-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.

உரித்தாளியின் பெயர் பமுனுகொடடுவ, காலகலுவயிலிருக்கும் ஜய  
கொடி ஆரச்சிகே உனகா நயதேகே கபுறுவா நயதே, ஜே ஏ யூ.  
புனசப்பு நயதே, ஜே ஏ யூ ரங்கா நாச்சிரி, ஜே ஏ யூ கொமபி  
நாச்சிரி, ஜே ஏ புனசப்பு நயதேகே அமாரில என்று சொல்லப்படுகிறது.  
விசாலம் ஏ 0 றா 3 பே 26.

LA/LRO/54/75/LRO/APL 424 A/J 54 L 63

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்  
5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்  
களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்  
ளப்பட வேண்டும் என்று காணிக் கொயிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி காணி அபிவிருத்தி மந்திரி புதுசிபண்டா புலங்குலம் ஆகிய  
நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்  
5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்  
திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவின சோத்து வாசித்து] குறித்த

காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்குவேண்டும்  
என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும்  
இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ௨௭ (பெருவரி) மாசி 17 ந வ.

அட்டவணை

971 ம இலக்க பிரதமப்படத்துக்கு 1 ம இணைப்படம்

கிராமம்—போலிணகமுல

துண்டு : 48

காணியின் பெயர் பாரகலுவத்த.

காணியின் விபரம் 20-30 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.

உரித்தாளியின் பெயர் குலியாபபிடய, லபுய்யயிலிருக்கும் பீ. பீ.  
ஜயமான என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 1. றா 0 பே 34.

துண்டு 49.

காணியின் பெயர் பாரகலுவத்த

காணியின் விபரம் 20 வருஷமுள்ள ஒரு தென்னமரமும் அடங்கிய  
தென்னந் தோட்டம்.

உரித்தாளியின் பெயர் குலியாபபிடய, லபுய்யயிலிருக்கும் பீ. பீ.  
ஜயமான என்று சொல்லப்படுகிறது

விசாலம். ஏ 0 றா 0 பே 02

LA/LRO/54/74/LRO/APL 424/J 54 L 62

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்  
5 ம பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்  
களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்  
ளப்படவேண்டும் என்று காணிக் கொயிஷனா தீர்மானித்திருப்பதால்,  
காணி காணி, அபிவிருத்தி மந்திரி புதுசிபண்டா புலங்குலம் ஆகிய  
நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்  
5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்  
திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவின சோத்து வாசித்து] குறித்த  
காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டு  
என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும்  
இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (பெருவரி) மாசி 17 ந வ.

அட்டவணை

2,358 ம இலக்க பிரதமப்படத்துக்கு 1 ம இணைப்படம்.

கிராமம்—கல்கும்புற

துண்டு : 98.

காணியின் பெயர் : மோகலபொத்தேவத்த.

காணியின் விபரம் . 10 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.

உரித்தேகேட்பவரின் பெயர் தண்டகமுல, கல்கும்புற, மோகல  
பொத்தேவத்தயிலிருக்கும் ஜே. கே. ஹரமானிஸ் ஜயசிங்ஹ, மாகேவிட,  
மல்கொமுலயிலிருக்கும் ஜே. கே. சாஸிசுஞ்சோவும் என்று சொல்லப்  
படுகிறது.

விசாலம் : ஏ. 0 றா. 0 பே 5.

துண்டு : 99.

காணியின் பெயர் : மோகலபொத்தேவத்த.

காணியின் விபரம் : 10 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் தண்டகமுல, கல்கும்புற, மோகல்  
பொத்தேவத்தயிலிருக்கும் ஜே கே ஹரமானிஸ் ஜயசிங்ஹ, மாகேவிட,  
மல்கொமுலயிலிருக்கும் ஜே கே சாஸிசுஞ்சோவும் என்று சொல்லப்  
படுகிறது

விசாலம் ஏ 0 றா 0 பே 29

துண்டு 100

காணியின் பெயர் : மோகலபொத்தேவத்த

காணியின் விபரம் . 5-30 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.

உரிமைகேட்பவரின் பெயர் தண்டகமுல, கல்கும்புற, மோகல்  
பொத்தேவத்தயிலிருக்கும் ஜே. கே ஹரமானிஸ் ஜயசிங்ஹ, மாகேவிட,  
மல்கொமுலயிலிருக்கும் ஜே கே சாஸிசுஞ்சோவும் என்று சொல்லப்  
படுகிறது.

விசாலம் ஏ 12 றா 1 பே. 16.

**ஆணை 101**

காணியின் பெயர். மோலப்பொத்தேவத

காணியின் விபரம் 10-30 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் தண்டகமல, கல்குமபுற, மோகல் பொத்தேவததயிலிருக்கும் ஜே கே ஹறமாளிஸ ஜயசிங்ஹ, மாகேவிட, மடல்கொழுவயிலிருக்கும் ஜே கே சர்ஸ சிஞ்சோவும் என்று சொல்லப்படுகிறது.

விசாலம் ஏ 0. றா. 2 பே 14.

**LA/LRO/54/77/LRO/APL 4750/J 54 L 93**

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம் மார்ச் பங்குனிமீ 15 ந் உ.

அடவணை

1,085 ம, 1,086 ம பிரதமப்படத்துக்கு 1 ம இணைப்படம்  
கிராமங்கள்—ஆணதாசல், உட்கொடமுள்ள

**ஆணை 3.**

காணியின் பெயர் போய்கொடியேவத.

காணியின் விபரம் தெனனை, பாகு, பிலா பழமரங்களும் அடங்கிய 3-35 வருஷ முள்ள தென்னந் தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் வேவுட, போய்கொடயிலிருக்கும் ஏகனாயக் முதியானசேலாகே எலிஸ குமாரிஹாமி என்று சொல்லப்படுகிறது.  
விசாலம் ஏ 0 றா 1 பெ 06

**ஆணை 21**

காணியின் பெயர்: போய்கொடியேவத

காணியின் விபரம். தெனனை, பாகு, பிலா, கிதல் பழமரங்களும், தற்காலிகமான மண, தகர வீட்டின் பாகமும் அடங்கிய 3-35 வருஷ முள்ள தென்னந் தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர்; வேவுட, போய்கொடயிலிருக்கும் ஏகனாயக் முதியானசேலாகே எலிஸ குமாரிஹாமி என்று சொல்லப்படுகிறது  
விசாலம் ஏ 1 றா. 0. பே 21.

**ஆணை 22**

காணியின் பெயர் போய்கொடியேவத

காணியின் விபரம் 30 வருஷமுள்ள ஒரு தெனனையும், 3 வருஷ முள்ள ஒரு தோடக் கன்றும் அடங்கிய தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் வேவுட போய்கொடயிலிருக்கும் ஏகனாயக் முதியானசேலாகே எலிஸ குமாரிஹாமி என்று சொல்லப்படுகிறது  
விசாலம் ஏ 0 றா 0 பெ 03

**ஆணை 23**

காணியின் பெயர் போய்கொடியேவத.

காணியின் விபரம். ஒரு தற்காலிகமான மண, துத்தநாகத்தால் செய்யப்பட்ட வீடு அடங்கிய தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் வேவுட, போய்கொடயிலிருக்கும் ஏகனாயக் முதியானசேலாகே எலிஸ குமாரிஹாமி என்று சொல்லப்படுகிறது.  
விசாலம் ஏ 0 றா 0 பே 01

**இல. LD 4787/LRO/APL 547/J 54-L 101**

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தான அடவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனெருவா மூலமாக 1954 ம் மார்ச் (ஜூலை) ஆடி மாதம் 2 ந் திகதி காலை 10 மணிக்கு எனமுன் கண்டி கச்சேரியில் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் மார்ச் (ஜூலை) ஆனி மாதம் 25 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் இரு பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக்டு உதவி எஜனா, ஓலவின் ரேன ஈரட ஆகிய நான மேற்பொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

எழுத்துமூலம் கோரிக்கைகளை அனுப்பத் தவறுபவர்கள் விசாரணையின் போது உரிமைகாரர்கள் தமது உரிமைகளை கோருவதற்கு தகுதியற்றவர்களாகச் செய்வதுமன்றி அவர்களின் கோரிக்கைகள் அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற் செய்துவிடும

ரேன ஈரட,  
டிஸ்திரிக்டு உதவி அதிபா

கண்டி கச்சேரி,  
1954 ம் மார்ச் (மே) வைகாசிமீ 27 ந் உ.

அடவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,060 கிராமம்—தெலீவலத்தெனன

**ஆணை 1.**

காணியின் பெயர் பொரலுவேவத

விபரம் தோட்டத்தில் 5-20 வருஷத்திய தெனனை, 5-40 வருஷத்திய பாகு, 60-70 வருஷத்திய கொக்கோ, 30 வருஷத்திய ரப்பா, 60-70 வருஷத்திய பிலா, 60-70 வருஷத்திய மிளகு செடிகள், 3-20 வருஷத்திய கிதல், 30 வருஷத்திய ரப்பா, 30 வருஷத்திய 2 தெனனை, 30 வருஷத்திய 3 கொக்கோ, 30 வருஷத்திய சில தேயிலை, சேனையில் 50 வருஷத்திய ஒரு பிலா, 25 வருஷத்திய 1 மா மரங்களிலிருக்கின்றன

உரிமை கேட்பவா பெயர் உரிக்கடுவ உட்கமலிலிருக்கும் யூ எம் ஏச வெல் விதானே.

விசாலம் ஏ. 3. றா 2 ப 39

**ஆணை 2.**

காணியின் பெயர் பொரலுவேவத.

விபரம் தோட்டத்தில் 5-50 வருஷத்திய 3 தெனனை, 60-70 வருஷத்திய கொக்கோ, 30 வருஷத்திய ரப்பா, 5-50 வருஷத்திய பாகு, 20-60 வருஷத்திய 8 பிலா, 8 வருஷத்திய 3 மா, 60-70 வருஷத்திய மிளகு செடிகள், 3-20 வருஷத்திய 2 ஈரபிலா, 3-20 வருஷத்திய கிதல் மரங்களிலிருக்கின்றன

உரிமை கேட்பவரின் பெயர் உரிக்கடுவ, உட்கமலிலிருக்கும் யூ எம் ஏச வெல்விதானே

விசாலம் ஏ 0 றா 1 ப 23

**ஆணை 3.**

காணியின் பெயர் பொரலுவேவத.

விபரம் தோட்டத்தில் 60-70 வருஷத்திய கொக்கோ, 5-40 வருஷத்திய பாகு, 30 வருஷத்திய ரப்பா, 10 வருஷத்திய பிலாமரங்களிலிருக்கின்றன

உரிமைகேட்பவரின் பெயர்: உரிக்கடுவ, உட்கமலிலிருக்கும் யூ எம். ஏச வெல்விதானே

விசாலம் ஏ 0. றா 0. ப. 33.



LD 4786/LRO/APL 547A—J 54 L—102.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டம்  
7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அடவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் உண்டென்றும்,

(2) அந்நக காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம (ஆ) (ஜூலை) ஆடி மாதம் 2 ந திகதி காலை 10 30 மணிக்கு எனமுனவைக்கடி கச்சேரியில் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 25 ந திகதியன்று அல்லது அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் இரு பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கலாடி டிஸ்திரிக் உதவி எஜனற ஒலின ரேவ ரைட ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

எழுத்துமூலம் கோரிக்கைகளை அனுப்ப தவறுபவர்கள், விசாரணையின் போது உரிமைகாரர்கள் தமது உரிமைகளை கோருவதற்கு தகுதியற்றவர்களாகச் செய்வதுமன்றி அவர்களின் கோரிக்கைகள் அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற் செய்துவிரும்

ரேவ ரைட,  
டிஸ்திரிக் உதவி அதிபா

கண்டிக் கச்சேரி,

1954 ம (ஆ) (மே) வைகாசிமீ 26 ந உ

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,069 கிராமம்—கோவிலக்கேமெடுத்த

துண்டு : 1.

காணியின் பெயர் கும்பல்பெட்டியே கும்புற.

காணியின் விவரம் 10 20 வருட 3 பாகு, 10-20 வருட 2 சப்பு மரங்கள் உள்ள நெல் வயல்

உரிமைகேட்பவா பெயர் . மக்குலதெனிய வரதிலெலிவிருக்கும் எம் லீலாராம்

விசாலம் ஏ 0 று 1 ப 26

குறிப்பு இலக்கம்—L D 3456—J 54 L 109—LRO/  
APL 5893 (இவ்விலக்கம் இது சம்பந்தமான  
எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியை பெற்றுக்கொள்ளும்  
சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அடவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் உண்டென்றும்,

(2) அந்நக காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உருத்துக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம (ஆ) (ஜூலை) ஆடி மாதம் 26 ந திகதி காலை 10 மணிக்கு மட்டக் களப்புக் கச்சேரியில் எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம (ஆ) (ஜூலை) ஆடி மாதம் 16 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மட்டக்களப்பு டிஸ்திரிக் உதவி எஜனற மாணிக்கம் சிவநாதன் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

(1) உரிமைகளை அததாட்சிபடுத்தும் பகுதிரங்கெல்லாம் எனமுன் பாக 1954 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 26 ந திகதி விசாரணைக்குக் கொண்டுரப்படவேண்டும்

(2) எழுத்துமூலம் உரிமைகளின் விவரங்கள் எனக்கு 1954 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 16 ந திகதி அல்லது அதற்குமுன் அறிவிக்காதவர்கள், எனமுன்பாக விசாரணைக்கு வரத் தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது.

(3) குறிப்பிட்ட காணி அரசினருக்கு நன்கொடையாகக் கொடுப்பதென்றாலும் எழுத்துமூலம் உரிமைகளை மேற்குறித்த மாதிரி எனக்கு அறிவிக்கவேண்டும்.

மா, சிவநாதன்,  
டிஸ்திரிக் உதவி எஜனற,

மட்டக்களப்பு கச்சேரி

1954 ம (ஆ) (மே) வைகாசிமீ 26 ந உ

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,125. கிராமம்—சாயநதமருது 6 ன குறிச்சி

துண்டு 1

காணியின் பெயர் முல்லைக்காரன் வயல்

விவரம் நெல்வயல்

உரிமை கேட்பவா பெயர் ஸ்ரீ சித்தி விநாயகா பிள்ளையா கோயில், கல்லடி, மட்டக்களப்பு (மேற்பாாவையாளர் . கே. குமாரசுவாமி, கல்லடி, மட்டக்களப்பு)

விசாலம் ஏ 0 று 0 ப 15.

துண்டு 2

காணியின் பெயர் முல்லைக்காரன் வயல்.

விவரம் : நெல்வயல்

உரிமை கேட்பவா பெயர் ஸ்ரீ சித்தி விநாயகா பிள்ளையா கோயில், கல்லடி, மட்டக்களப்பு (மேற்பாாவையாளர் . கே. குமாரசுவாமி, கல்லடி, மட்டக்களப்பு).

விசாலம் ஏ 3 று 0 ப 34.

துண்டு : 3

காணியின் பெயர் முல்லைக்காரன் வயல்

விவரம் நெல்வயல்

உரிமை கேட்பவர் பெயர் ஸ்ரீ சித்தி விநாயகா பிள்ளையா கோயில், கல்லடி, மட்டக்களப்பு (மேற்பாாவையாளர் கே. குமாரசுவாமி, கல்லடி, மட்டக்களப்பு)

விசாலம் ஏ 0 று 0 ப. 34.

துண்டு . 4

காணியின் பெயர் முல்லைக்காரன் வயல்.

விவரம் : நெல்வயல்.

உரிமை கேட்பவா பெயர் ஸ்ரீ சித்தி விநாயகா பிள்ளையா கோயில், கல்லடி, மட்டக்களப்பு (மேற்பாாவையாளர் . கே. குமாரசுவாமி, கல்லடி, மட்டக்களப்பு)

விசாலம் ஏ 0, று 0, ப 35.

துண்டு : 5

காணியின் பெயர் முல்லைக்காரன் வயல்

விவரம் நெல்வயல்

உரிமை கேட்பவா பெயர் ஸ்ரீ சித்தி விநாயகா பிள்ளையா கோயில், கல்லடி, மட்டக்களப்பு (மேற்பாாவையாளர் கே. குமாரசுவாமி, கல்லடி, மட்டக்களப்பு)

விசாலம் ஏ . 0 று 2. ப 0

இல LA/LRO/53/3/LRO/APL 188 J/LLD/98/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்  
7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அடவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக் கொள்ளும் எனமுன் உண்டென்றும்,

(2) அந்நக காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1954 ம (ஆ) (ஜூலை) ஆடி மாதம் 8 ந திகதி காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டாடு கோரும் விவரத்தையும், நஷ்டாட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆண்டு (ஜூன்) ஆகஸ்ட் மாதம் 30 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி ஏஜன்தர சம்பந்தவருகே சேபியல் ஹென்றி சில்வா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைகளுக்கொண்டு வரப்படவேண்டும், எழுத்துமூலமான உரிமைகள் எனமுன்பாக விசாரணைக்கு வரத் தேவையில்லை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது.

சேம. ஏசு, சில்வா,  
டிஸ்திரிக்டு உதவி அதிகாரி,

குருணாகல் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 29 ந் உ.

அட்டவணை

11 ம, 212 ம, 214 ம, 215 ம பிரதமபட்டினக்கு 1 ம  
இணைப்பும் கிராமங்கள்—யக்கனனேஹேர, எடன்பொல  
றடனஹேறுவ, டிக்கிரிஹேறுவ

துணை : 18

காணியின் பெயர் ' எடம்பொல தோட்டம்,  
விபரம் 15 வருஷ 2 தென்னமரங்களும், வண்டிபோகும் ரோட்டின்  
பாகமும் அடங்கிய தென்னந்தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் கடான, கொடிகொழுவ ஆஸ்பத்திரி  
யிலிருக்கும் நடல எம் யூ பண்டார என்று சொல்லப்படுகிறது  
விசாலம் . ஏ. 0. றா 0 ப. 15.

துணை : 19

காணியின் பெயர் எடம்பொல தோட்டம்  
விபரம் 25 வருஷ ஒரு தென்னமரமும் வண்டிபோகும் ரோட்டும்  
அடங்கிய தென்னந்தோட்டம்,

உரிமை கேட்பவரின் பெயர் மேற்படியும் ஹொரம்பாவ, எடன  
பொலயிலிருக்கும் கிராம தலைவா ஹேரத் முதியானசலாடு பண்டார  
என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ. 0 றா, 0. ப 7.

டிக்கிரிஹேறுவ கிராமம்

துணை : 25.

காணியின் பெயர் ' எடம்பொல தோட்டம்,

விபரம் ஒரு சிணறும் அடங்கிய 40-60 வருஷ தென்னந்தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் கடான, கொடிகொழுவ ஆஸ்பத்திரி  
யிலிருக்கும் எஸ் எம். யூ பண்டார என்று சொல்லப்படுகிறது.

விசாலம் : ஏ 1 றா 8, ப. 39.

றடனஹேறுவ கிராமம்

துணை : 32

காணியின் பெயர் எடம்பொல தோட்டம்.

விபரம் 5-15 வருஷ 9 தென்னமரங்களும் அடங்கிய தென்னந்தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் கடான, கொடிகொழுவ ஆஸ்பத்திரி  
யிலிருக்கும் எஸ். எம் யூ. பண்டார என்று சொல்லப்படுகிறது.

விசாலம் ஏ 0, றா. 0. ப 39,

துணை : 33.

காணியின் பெயர் எடம்பொல தோட்டம்,

விபரம் வண்டிபோகும் பாதையின் பாகமும், ஒரு தற்காலிகமான  
மண ஓலைமீடும், தடாகமும் அடங்கிய 2-50 வருஷமுள்ள தென்னந்தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் கடான, கொடிகொழுவ ஆஸ்பத்திரி  
யிலிருக்கும் எஸ் எம் யூ பண்டார என்று சொல்லப்படுகிறது

விசாலம் . ஏ 15. றா 1 ப 20

துணை : 34.

காணியின் பெயர் எடம்பொல தோட்டம்

விபரம் . வண்டி போகும் பாதை.

உரிமை கேட்பவரின் பெயர் மேற்படியும் நொரம்பாவ, எடன  
பொலயிலிருக்கும் கிராமத்தலைவா ஹேரத் முதியானசேலாடு பண்டார  
என்று சொல்லப்படுகிறது

விசாலம் . ஏ 0 றா 0, ப 28,